

IATA SKY WINGS LTD TRAVEL & TOURS
 "WHERE THE SUN NEVER SETS"
Cheapest Worldwide Fares with the Best Service
 We are authorised main agents for Sri Lanka, Jet Airways, Qatar, Kuwait, Oman...
 Reservation: Mob: 07850876921
02086729111
 We accept all major credit cards
 Visa Service to Sri Lanka, Australia, India & USA
 119, Tooting High street, London, SW17 0SY

BILINGUAL FORTNIGHTLY
ஒரு பேப்பர்
ORU PAPER
FREE
 PAPER - 11 ◆ ISSUE - 231 ◆ FRIDAY 05 DECEMBER 2014

LONDON ACCIDENT CLAIMS LIMITED
 70 Windmill Road, Croydon, CR0 2XP
வாகன விபத்தா? உங்கள் தவறில்லையா?
 Driver / Passenger – within last 3 years
 3 வருட காலத்துக்குள் சந்தித்த அகைத்து வாகன விபத்துக்களிலும் ஏற்பட்ட...
 • Personal injury (Neck, Back & Shoulder Pain)
 • Replacement Vehicle (Terms & Conditions Apply)
Mini cab ஓட்டுனர்களுக்கு "PCO"
 உடன் வாகனம் வழங்கப்படும்
 * Other Insurance charges may apply
NO WIN NO FEE
 Call Free: 0800 032 6798 | Tel: 020 8665 7667
 Web: www.lacl.co.uk | Mail: info@lacl.co.uk

உங்கள் வாழ்க்கைத் துணையை இணையத்தில் தேடுங்கள் WWW.ORUMANAM.COM



புவைக்கும் புவே கொஞ்சம் பொறுத்திடம்மா அண்ணல்கள் கண்ட கனவு விரைவில் நனவாகும்...

வேலைக்கு ஆட்கள் தேவை
 தனியார் பெட்ரோல் நிலையத்தில் மனேஜர், சுரப்பவைசர் தரத்திலான வேலைக்கு ஆட்கள் தேவை
 ஈஸ்ட் லண்டன், ரொம்போர்ட் (Romford) பகுதியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கவும்.
Checkable & Reference Needed.
Contact - Nimal
07411722615

WANT TO BE A DOCTOR?
 Didn't get a place?
 Don't worry you haven't missed out...
We will help you to find the right place
 STUDENT LOANS ARRANGED
 • Lowest Tuition Fees
 • Guaranteed Entry
 • No Entrance Exam
TEL: 0208 863 3029
 www.mashaconsultants.co.uk

Surrey Jewellers & Pawnbrokers
 நகை அடைவு சேவை
 Interest Rate Start from
£1000 → 2.5%
 போதியளவு நிதி இருப்பு உள்ளதால் எந்நேரத்திலும் உங்களுக்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். முற்பதிவு செய்வதற்கு அவசியமில்லை
 மது தங்க நகை சேமிப்புத்திட்டத்தையும் அறிந்து கொள்ளுங்கள்
 94 Tolworth Broadway, Surbiton, KT6 7HT
P: 020 8399 9176 M: 07947 579 682

PRIVATE TUITION IN MITCHAM & CROYDON
 By Well Qualified & Experienced Teachers
MATHS, ENGLISH & SCIENCE
 For Students from Year 2 to Year 9
11+ Exam Preparation
 MATHS, ENGLISH, PHYSICS, CHEMISTRY, BIOLOGY, ECONOMICS, BUSINESS STUDIES AND OTHER SUBJECTS
For GCSE, AS & A2 Level Students
 Edexcel, AQA, OCR Exam Boards
 Enrol within or Dial: **07828598075, 07780357873**
STUDY SKILLS
 165, London Road, Mitcham, CR4 2JB (Near Mitcham Library)

R & C PROPERTY LAWYERS LLP & NOTARY PUBLIC
CONVEYANCING SERVICES:
 • Residential and Commercial Conveyancing
 • Last will
NOTARIAL SERVICES:
 • Power of Attorneys, Notarisation of documents
 • Affidavits, Oaths/ Statutory Declarations / Affirmations
 Contact: **SEN THAVARAJA LLB (Hons)** Solicitor & Notary Public
 Consultant: **RAJA THAVARAJA LLB** Solicitor
Telephone: 020 8772 4920
 10a Upper Tooting Road, London SW17 7PG

குழந்தைப் பாக்டீரியம் சிகிச்சையே உள்ளூர் கவலையைப் போக்க 20 வருட அனுபவமுள்ள திறமையான கைத்தியற்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
HSFC offers comprehensive services in the areas of assisted reproduction (including IVF, ICSI, egg donation and egg sharing), gynaecology, and male infertility.
 We have a flexible schedule, including appointments in the evenings and weekends.
 தமிழில் தொடர்புகொள்ள அழையுங்கள்
HSFC Director: Dr Geetha Venkat MD, FRCOG
 134, Harley Street, London, W1G 7JY
Phone: +44 (0)20 7436 6838
 Mail: info@hssc.org.uk | Web: www.hssc.org.uk

சென்னையிலிருந்து UK விசா
 ► தொழிலாளர் விசா
 ► தங்கியிருக்கும் விசா
 ► மாணவர் விசா
 ► சுற்றுலா விசா
UK Immigration Specialist
Poul & Minnaa 044 4261 3698
 New No. 88, Old No. 150, 1st Floor, Dharma Towers
 Nelson Manickam Road, Choolaimedu, Chennai 94

நீங்கள் லண்டனில் நீண்ட காலம் இருக்கின்றீர்களா? அல்லது உங்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு விட்டதா? நீண்ட காலமாக விசா முடிந்த பின்னர் இந்த நாட்டில் இருந்துள்ளீர்களா? கவலையை விடுங்கள். மனித உரிமை சட்டத்தின் கீழ் விசாவை விண்ணப்பிக்கலாம்
Contact - Immigration Law Expert - Paul John & Co. Solicitors
020 8215 1205
 இந்த விளம்பரம் கொண்டு வருபவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும்
 எந்த விதமான UK விசா பிரச்சனைகளையும் உங்களுக்கு செய்து தருவோம்.
Paul John & Co. Solicitors 115a, The Grove, Stratford, E15 1EN
 website - www.pauljohnandco.co.uk

நசியாய் வாசிக்க ஒரு பேப்பர்

AIKON ACCOUNTANTS LTD

Our Services

- Preparation of accounts for companies and individuals/ for companies house
- Preparation of annual accounts and working with auditors
- Reporting to lenders and other external parties
- Preparation of management accounts
- VAT Computation and filing
- Self-assessment returns
- Corporation Tax computation and filing
- HMRC correspondence and representation
- Company Formation and VAT registration
- PAYE – Preparation of Payroll and filing returns
- Scenario Testing & feeding through to forecasts
- Budgeting & Variance Analysis
- Financial Planning and Analysis
- Evaluation of the internal controls and propose suitable solutions in order to eliminate weaknesses.
- Cash flow forecasts & Projected Accounts
- Restructuring
- Mergers and Acquisitions
- Due diligence
- Investment and Project Appraisal
- Assisting Foreign companies establishing in the UK
- Assisting UK companies expanding and establishing overseas
- Assisting with securing finance for business growth

FAST GROWING ACCOUNTANTS IN LONDON FOR ALL YOUR NEEDS!

For a no obligation, FREE consultation Call us on 02031891884
accounts@a-accountants.com - www.a-accountants.com

வாழ்க வளமுடன்

சிறந்த முறையில் ஜாதகம் பார்க்கப்படும்.

அனைத்து சுபகாரியங்களுக்கும் மற்றும் சிலருக்கு அல்லது சில குடும்பத்திற்கு நவக்கிரகங்களாலும் பில்லி சூனியத்தாலும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

இவ்வகையான பாதிப்பு பற்றி அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தொழில் நஷ்டம், வீண் மனக்கவலை, குடும்பத்தில் அமைதியில்லாத நிலை, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு, பொருள் நஷ்டம் என்று பாதிப்புக்களின் வடிவம் வேறு வேறு வகைகளில் இருக்கலாம்.

இந்தகைய பிரச்சினைகள் தொடர்ச்சியாக இல்லாமல் முடிவு கட்ட வேண்டாமா ?

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்

07508657674 - K.நாதன் G

GYPS Pest Control Services

லண்டன் மாநகரில் முதல் முதலாக தமிழர்களால் தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட ஒரே நிறுவனம்



எலி, சுண்டெலி
மூட்டைப்பூச்சி
கரப்பான், எறும்பு
மற்றும் பல பூச்சிகள்

இவை அனைத்தையும் அழித்து உங்களுக்கு நிரந்தர பாதுகாப்பும் நிம்மதியான நித்திரையும் தருவதே எங்கள் சேவை. உணவகங்கள் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு Monthly or Quarterly Pest Control Visit மிகவும் மலிவான விலையில் ஆனால் மிகுந்த தரத்துடன் செய்து தரப்படும்

07983589993 - 07723467012

வான் சாரதிகள் தேவை



மிட்சம் (Mitcham)

பகுதியில் உள்ள

நிறுவனம் ஒன்றிற்கு

பொருட்கள் விநியோகம்

செய்வதற்கு வான்

சாரதிகள் தேவை.

மேலதிக தொடர்புகளுக்கு - 079 1902 6083



Newlife Fertility Clinic



We provide the best affordable infertility treatments (IVF, IUI, ICSI)

www.newlifeclinic.org.uk

T : 01372 738 932

The Pines, 2 The Parade, Epsom KT18 5DH

R.E.P.L.

- உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலா? காலத்தை வீணடிக்காமல் தொடர்பு கொள்ளவும்
- ஆண்மைக் குறைவுக்கான சிகிச்சைகளும் எம்மிடம் உண்டு
- சகல விதமான மருத்துவ ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ள
- ஆண்களுக்கான மசாஜ் என்னைப் பார்மசீகளில் பெற்றுக் கொள்ளலாம்

SAANDHHA OIL

MASSAGE OIL FOR MEN

An Ayurvedic Massage Oil

herbalAid

Massage Oil for men for strength & vitality

Herbal Formulation

Buy from your local chemist

Herbal Aid Health Centre, 10 Park Avenue, Southall Middlesex - UB1 3AQ E-Mail : herbalaid@hotmail.co.uk Website : herbalaidhealthcentre.co.uk 020 8843 0330

JOB VACANCIES

A well established reputed Company in London looking for an van salesman with following qualifications.

- A good communication skills in English, Tamil
- Valid UK Driving licence
- Experience in sales
- Right to work in UK
- Competitive rates of pay
- A work permit can be arranged after successful training

JOB VACANCY

Please email your resume to :

EMAIL: info@uas.org.uk, TEL: 07961583600

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, DECEMBER 05, 2014, ISSUE 231

வெளித்தரப்புகளைத் திருத்திப்படுத்தும் கூட்டமைப்பு

தொடரும் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை ஒன்றினை வடமாகாண சபையில் கொண்டுவந்து வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அப்பிரேரணை தொடர்பான விவாதத்தை பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற விடாது தடுப்பதில் முதலமைச்சர் விக்கேஸ்வரன், அவை முதல்வர் சிவஞானம் ஆகியோர் இணைந்து செயற்பட்டதாகத் தெரியவருகிறது.

தம்மை வழிநடாத்தும் வெளித்தரப்புகளை திருத்திப்படுத்துவதற்காக கூட்டமைப்பின் கொழும்பு தலைமை விடுத்த வேண்டுகோளிற்கிணங்கவே விக்கேஸ்வரன் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் எனக் கருத முடியும். அது தவிர 'இனப்படுகொலை' என்ற சொல்லைப் பயன்படுத்த கூட்டமைப்பினர் விரும்பாமலும் சிறப்பான காரணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இதுதொடர்பில் சர்வதேச நடைமுறைகளை விளக்கி தமிழ் சிவில் சமூகத்தினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள நிலையிலும் கூட்டமைப்பின் தலைமை தமது நிலைப்பாட்டில் தொடர்ந்து பிடிவாதமாகவே இருந்து வருகிறது.

வடமாகாணசபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் பலர் மேற்படி பிரேரணைக்கு ஆதரவளித்துள்ள போதிலும், கூட்டமைப்பின் தலைமை இவ்வாறு நடந்துகொள்வது பங்குபற்றல் மூலமான ஜனநாயக முறையில் அது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதனையே வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் மாகாணசபையின் இயக்கத்தில் ஆளுனர் தலையிடுகிறார், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அதிகாரத்தை வழங்க மறுக்கிறார் என கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற ஒரே காரணத்திற்காக கூட்டமைப்பின் தலைமையின் நிலைப்பாட்டினையே ஒட்டுமொத்த தமிழனமும் பின்பற்ற வேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அதுவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மற்றைய உறுப்பினர்களே தலைமையின் நிலைப்பாட்டுடன் முரண்படும் நிலையில் கூட்டமைப்பை ஏக பிரதிநிதிகளாகக் காட்டும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்நாடுகளில் இயங்கும் சில அமைப்புகளும் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே தமது நிலைப்பாடாகக் காட்டுவதுடன் அதனையே தமிழ் அலைந்துழல்வுச் சமூகத்தின் கருத்தாகக் காட்ட முனைகின்றன. புலத்தில் காணப்படும் ஜனநாயக வெளியினைப் பயன்படுத்தி இவ்விடங்களில் மக்களுக்கு அறிவுட்டப்பட வேண்டும். இதுதொடர்பில் தமிழ் ஊடகங்களும், தமிழ் செயற்பாட்டாளர்களும் தமது பங்களிப்பினை வழங்க முடியும்.

ஒரு பேப்பர்

வணக்கம்!

வருசத்தின் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறம். குளிரும் தொடங்கியிருக்கிறது. கனத்த உடுப்புகளோடே அல்லாட வேண்டியிருக்கிறது. இருந்தாலும் ஒரு மகிழ்ச்சி போன பேப்பரை, மாவீரர் நாள் சிறப்பிதழை பலரும் பாராட்டிச்சினம். அதனை ஒரு சிறப்பிதழ் என்று சொல்லுதுக்கே எங்களுக்கு வெட்கமாக இருந்தது. ஏனென்றால் எங்களின் எதிர்பார்ப்புக்கேற்றமாதிரி அது வரவில்லை. அடுத்த முறை இதை விட நல்லாகச் செய்வதற்கு முயற்சிப்படும். நேரகாலத்திற்கு விசயங்கள் வந்து சேர்ந்தால் நாங்கள் இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம். நாங்கள் தான் எழுதின ஆட்களை வற்புறுத்தி இதைச் செய்திருக்கோணும். விட்டுட்டம், அடுத்த முறை பார்ப்பம்.

உங்கடை கருத்துகளை நீங்கள் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்துகிறதற்குதான் 'புராயம்' பகுதி இருக்கிறது. உங்கடை கருத்துகளை ஈமெயில், தபால், பேஸ்புக், ரூவிற்றர் அல்லது இதுக்கெண்டு இருக்கிற போன் நம்பருக்கு அடிச்சும் சொல்லலாம். அப்பிடி சொல்லேக்கை உங்கடை விபரங்களையும் நீங்கள் தெரிவிக்கோணும். வேணுமென்றால் உங்கடை பெயர் விபரங்களை போட வேண்டாம் என்று சொல்லுங்கோ ஆனால் எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கோணும். ஆனால் நாங்கள் அதை வெளியிலை ஆருக்கும் சொல்லமாட்டம்.

ஒரு பேப்பர் விளம்பரம் செய்கிறபோது அது அதிகம் பேருக்கு போய்ச் சேருகிறதாக வேறு ஊடகங்களில் விளம்பரம் கொடுத்த ஒரு வர்த்தகர் கிட்டடியிலை எங்களுக்குச் சொன்னார். நல்ல விசயம். ஆனால் இதுகளை எங்களுக்கு மட்டும் சொல்லுறதோடே நிப்பாட்டாமல் மற்றவைக்கும்

சொன்னால் அவைக்கும் அது பிரயோசனமாயிருக்கும்.

எங்கடை இணையதளம் இப்ப உடனுக்குடன் புதுப்பிக்கப்படுகிறதாலை அதில் ஒரு பேப்பர் ஐ எண்ணிம (pdf) வடிவத்தில் வாசிக்கலாம். தவறவிட்ட பழைய பேப்பர்களையும் வாசிக்கலாம்.

கோயிலிலை பிரச்சனைகள் பற்றி சிலர் எழுதி அனுப்பியிருக்கினம். நாங்கள் அதுகளை இன்னமும் பிரசுரிக்கேல்லை. சாமிக் குற்றம் வந்திடும் என்று பயத்திலை பிரசுரிக்கேல்லை என்று நினைக்காதேங்கோ. எழுதின அனுப்பின ஆட்கள் தங்கடை தொடர்பு விபரங்களை அனுப்பேல்லை அதுக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறம்.

'பத்திரிகை விநியோகத்தின் தளம்பல் நிலை' என்று போன முறை புராயத்திற்கு ஒருவர் எழுதியிருந்தார். இது வேறையாட்களும் சொல்லுகிற நித்திய பிரச்சனையாகப் போய்விட்டது. இந்த விசயத்திலை நீங்கள்தான் கை குடுக்கோணும். நீங்கள் இருக்கிற பகுதிகளில் பேப்பர் கிடைக்கிறதா இல்லையென்றால் எங்கடை வைச்சால் நீங்கள் எடுக்க வசதியாய் இருக்கும் என்ற விபரங்களை எங்களுக்கு சொல்லுவிங்கள் என்றால் நாங்கள் முடிஞ்சதைச் செய்வம்.

வேற என்ன ?

மீண்டும் சந்திப்பம்

ஒரு பேப்பர் காரணங்கள் + காரிகள்

A legacy for generations



Editorial Tamil Guardian

Twenty-five years ago today, the Tamil nation's day of remembrance - Maaveerar Naal, was first commemorated at an event in the Vanni. Today, the commemoration of the nation's fallen heroes has spread across the world, taken by those who were forced to flee their homeland in the North-East. This year also marks a significant anniversary of remembrance in global history, the hundredth anniversary of the start of the first world war. Over 16 million people died during four years of intense warfare, which led to a further world war and millions more deaths. Silence, a candle and a flower - a gloriosa lily and a poppy, were used in an act of remembrance that is understood across nations and across

generations. The legacy of those who gave their all for their nation binds a people beyond political differences. It reverberates through history and is honoured and revered as the ultimate sacrifice.

This year also marks the 5th year since the military defeat of the LTTE, which left tens of thousands of Tamils massacred by Sri Lanka's military, the de facto state of Tamil Eelam destroyed, and the entire Tamil population at the mercy of the state. The honour of sacrifice is entwined with the agony of loss. Five years on, the fate of many of those who took up arms to defend the Tamil nation from destruction, remains unknown and for their loved ones, grief is yet to begin. Yet, the loss did not leave the Tamil nation incapacitated. The past five years has seen the

struggle against oppression taken up on an international level, with a determination and resilience born from the legacy of the Maaveerar.

It is this resolve that both fuels the Tamil nation's ongoing resistance against the state and in turn, makes the state determined to quash any act of remembrance. Yet, each year since 2009, the courage and defiance shown in marking this day is profound. Even as the state continues to tighten its grip on the North-East, particularly in the run up to November 27, Tamils approach remembrance day with wilful audacity and brazen defiance. This year Tamil representatives planted trees, openly stating that this was done in remembrance of Maaveerar, youths have been arrested for putting up posters, and the threat of students holding an event, has led to the University of Jaffna being forced shut.

Yet, the struggle for liberation goes on with renewed vigour. The coming year again places Sri Lanka under scrutiny, as the international community awaits the findings of a UN inquiry into mass atrocities at the end of the armed conflict. Ordinary Tamil people risked their lives to provide evidence to the inquiry, amid reports of arrests and threats. Sri Lanka however, refuses to cooperate, not only rejecting calls for accountability, but deliberately obstructing the work done by the UN. Despite Sri Lanka's posturing,

including publicly accusing the west of conspiring to divide the country, it is an engaged actor in the international community, keen to host events like CHOGM and eager to take part in UN mechanisms where it believes it will be safe from criticism. UN human rights chief Zeid Ra'ad al-Hussein's damning statement on the government put into question its integrity.

The Tamil homeland remains under military occupation, Tamils continue to face the threat of rape, disappearance, torture and death by the state and the Tamil nation lacks any meaningful autonomy. It is precisely this which led young Tamil men and women to take up arms

The UN inquiry into Sri Lanka, has been treated with disdain by the government. Sri Lanka's continuing defiance and rejection of international efforts to bring about accountability

must be met with robust responses by the international community. Concrete punitive measures, such as the removal of EU trade concessions, recommended by the UK Foreign Affairs Committee today, and targeted sanctions against members of the government and military and those with close ties to them, must be used for their intended purposes, namely to force Sri Lanka to abide by international law.

As the Tamil nation looks beyond March 2015 and to the next five years, the international recognition of mass atrocities committed by the state against the Tamil people, must lead the way to justice and reparations. It is only then, that the anguish of loss can begin to heal. At the same time, the need to safeguard the nation from destruction remains unmet five years after the government declared peace.

The Tamil homeland remains under military occupation, Tamils continue to face the threat of rape, disappearance, torture and death by the state and the Tamil nation lacks any meaningful autonomy.

It is precisely this which led young Tamil men and women to take up arms three decades ago. It is their memory - that of the Maaveerar - that the Tamil nation today reflects on, and their legacy that a new generation of young women and men struggling for the nation's freedom draw on to renew their resolve.

Conveying message to Sinhala nation on presidential election



TamilNet Editorial Board

and new beginnings in tandem for the powers in the East.

Don't open mouth on the occupying genocidal Sinhala military, is the stern warning given by the military to Eezham Tamils in the island.

Don't blame or say anything against the imperialisms of Washington and New Delhi that made the genocidal military victorious and continue to groom it, is the 'advice' given to the diaspora.

So, the Eezham Tamils are left free and encouraged only to blame themselves, blame their militant struggle of the past and blame any of their polity that challenged the deception of New Delhi in 1987 and the deception of Washington and the West since 2001. The subjugation has to be justified by the subjugated.

"Nobody should mourn the end of LTTE terrorism," said John Rankin, the current British High Commissioner in Colombo in a recent interview, welcoming 'economic growth and infrastructure development' in the island.

Perhaps a host of our politicians, activists, media campaigners and 'creative' writers are doing that job only, knowingly or unknowingly.

It should be clear that the powers are now engaged in a competitive global engineering, a post-neocolonialism process for the West

All need the strategic island and hence all need the genocidal Sinhala military as the neo-lascarine force for the imperialist engineering process in the island.

That is why all are in competition in grooming the military; in getting their agents within the military in the name of 'training'; in deploying the military in the structural genocide ranging from demography to economy cum infrastructure in the occupied land of Eezham Tamils and in coming out with the deception that they would 'reform' the genocidal military and the State.

New Delhi has an additional requirement. It is very well aware of the gravity of the sins it knowingly committed on Eezham Tamils. It also knows well that the repercussions would be historically long lasting, especially creating concerns to it in Tamil Nadu.

New Delhi imperialism has previous experiences in deploying military in Kashmir, in northeast frontier states and in Punjab within its own country, but any situation in Tamil Nadu would be qualitatively different because of the maritime factor.

Therefore, despite the 'annoyances' that come from China, grooming the Sinhala military, establishing 'military to military' relationship with it, strengthening its navy and bringing and stationing the Sinhala military in the North and East of the island, in the islets off Jaffna and in the Palk Bay waters knocking the doors of Tamil Nadu, are of long term anticipatory military interests to New Delhi.

New Delhi and Colombo have already named the process as "Mithra Shakthi" (power of friendship).

The recent political containment measures forcefully deployed by New Delhi in Tamil Nadu have to

be carefully perused and understood.

Fortunately, the political grassroot in Tamil Nadu seems to have gained a better understanding of the situation and better confidence over what should be done than the diaspora or Tamil politicians in the island.

The military in the island will eventually turn into a demon to the Sinhala nation also, but currently it is justified to the Sinhala nation by citing the need to complete the structural genocide of the unarmed nation of Eezham Tamils.

"Nobody should mourn the end of LTTE terrorism," said John Rankin, the current British High Commissioner in Colombo in a recent interview, welcoming 'economic growth and infrastructure development' in the island.

Whatever he might have said afterwards on accountability, political settlement or 'normalised' military levels are hoodwinks to preserve the single State model created by British colonialism.

When the war was turning into genocide, the then British representative at the UN and later the MI6 chief Sir John Sawers said at the UN Security Council that the LTTE was long blighting the Sri Lankan government. 'Terrorism' was not the issue, but saving the genocidal State was the issue.

It would be a folly or hoodwink to say that any level of the single-ethnic military would relieve Eezham Tamils under a single State that is genocidal. It is also a folly on the part of the Eezham Tamils and their politicians to expect that any of the powers would relieve them from this military, unless they are forced to do it.

The History of Colonialism would tell how nations were bulldozed and how vulnerable sections of peoples were first taken into or transported for slavery and indentured labour, and how later all sections got into sophisticated forms of slavery in the process of empire building.

Tamils were one of the worst affected people in South Asia, as the labour history from Fiji to Guyana across the world would testify. Perhaps that is why today's powers also, including the New Delhi one, take the 'Stateless' Tamils for granted.

The process is now re-enacted in the case of Eezham Tamils by imperialisms and the agent-State in Colombo erasing their nation in the island. Even the so-called 'affluent', war-affected diaspora cannot claim that it is free from sophisticated forms of slavery. Future history will assess it.

If there is any global process in statecraft and development for the benefit of humanity, Tamils should appreciate and contribute to its positive sides and participate in it positively. But if the modus operandi of the powers is genocide in any form or denial of nationhood and territory, that has to be denounced and resisted in full force.

Not that the powers are unable to conceive a model of giving the genocide-affected nation its country

and having their development. They are only unwilling.

It is under such circumstances only the 'presidential' election is taking place in the island. Already there are speculations on the backing of powers to the contestants.

In the given circumstances Eezham Tamil politicians taking any stand on supporting any of the contestants would amount to only endorsing the Colombo-centric system with which Tamils have experienced a long catalogue of deceit for nearly a century.

C.V. Wigneswaran says that the incumbent regime played the deceit with New Delhi and Washington too. But this is largely due to the readiness of those two in getting 'deceived' for gaining something else.

Without any difference from the past, the presidential contest now is among the same Colombo-centric Sinhala elite and agent capitalists. But, if State Reform is really the question now, it is better for Eezham Tamil politicians to leave it to the Sinhala nation to decide.

So, the Eezham Tamils are left free and encouraged only to blame themselves, blame their militant struggle of the past and blame any of their polity that challenged the deception of New Delhi in 1987 and the deception of Washington and the West since 2001.

But it is not simply keeping quiet or Tamils painting themselves into a corner. It is keeping quiet with a mission and conveying a message in no uncertain terms to the Sinhala nation and to the powers.

In 1977, at the height of the pogrom, J. R. Jeyawardane asked Tamils whether they want peace or war. Now it is the turn of Tamil politicians to tell in a different way, whether the Sinhala nation wants peace by sharing territory and sovereignty in the island with the Eezham Tamil nation, so that the power games in the island could be faced jointly, or whether it wants to continue with the genocide to invite war - this time a war of competing imperialisms fulfilling their greed for the entire island.

But whether the Eezham Tamil politicians already at the feet of the powers would put it in the right way to appeal to the Sinhala nation is the question.

ஒரு பெயர் உங்கள் கைகளில் தவழுவதற்கு உறுதுணையாய் நிற்பவர்கள் . . .

BBK Partnership
Croydon..... 020 8150 9950

Meera Arnold & Co
Southgate..... 020 8882 2333

- Aananthi Acca [Rayners Park]
- Dr. Ratneswaran [Bromley]
- R. Ganeshalingam [Purley]
- Subramaniam [Eastham]
- Sinnakutty [Walthamstow]
- Babu [Thornton Heath]
- Sriskanthan [Kensal Rise]
- Vithuran [Croydon]
- Bobby [Sutton]
- P. Pathmanathan [Wembley]
- Peter Jesudasan [Rayners Park]
- T.Selvaratnam [Wembley]
- K.Durairajah [Greenford]

இந்த வெற்றிடத்தை நிரப்புவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

ஒரு பெயர் தொடர்ந்து வெளிவர உங்கள் தயவை நாடி நிற்கிறது. உங்களைப் முடிந்த சிறிய பங்களிப்பை தந்துதவமாறு அன்புடன் கேட்கின்றோம்.

Name: **ORU PAPER Ltd**
Bank: **HSBC**
A/C: **02211556**
S/C: **40-07-04**

om muruga



COVENTRY EELLAKANTHAN THIRUKKOVIL

We ask for application for the Following posts,
From persons with relevant qualification

Minister of religion (சிவாச்சாரியார்கள்)

Qualification : Applicant should be a "SIVAACHARIAR"
Functioned as KURUKKAL in a temple atleast five years

தகைமைகள் - விண்ணப்பதாரி சிவாச்சாரியார் பட்டம் (குருக்கள்) பெற்றிருக்க வேண்டும். 5 வருடங்கள் ஆலயக் குருக்களாக பணி செய்திருக்க வேண்டும்.

Duties : Carry out Poojas as per AAGAMA in tamil

Remuneration - According to uk wages system

Application closing date 21/12/2014

Religion Wokers (உதவி சிவாச்சாரியார்கள்)

Qualification : Applicant 2years experience with "sivachariar"
certificate.

தகைமைகள் - விண்ணப்பதாரி ஆகம விதிமுறைகளும் பூஜை முறைகளும் கற்றுத் தேறியிருக்க வேண்டும். குறைந்தது 2 வருட அனுபவம்.

Duties : Assistant sivachariar,

Remuneration- According to uk wages system

Application closing date 21/12/2014

EELLAKANTHAN TRUST

Charity no 1145652

02, Lythalls lane , Coventry, CV 6 6FG

Email : eellakanthan2@gmail.com Tel : 07549233404 | 07908195959



RATHY

Jewellers Tooting

எப்பொழுதும் நியாயமான விலை

புத்தம் புது டிசைன்கள்



ஒரு பவுண்
நங்கத்தின் விலை
செய்கூலி, சேதாரத்துடன்

£ 220

மட்டுமே*

The leading Jewellery store in

London with the largest selections

including Diamond Jewellery,

Thalli kodi and all studded jewellerys.

* Terms and Conditions Are apply

Wembley Branch : 28, Ealing Road, Wembley, Middlesex HA0 4TL. Tooting Branch: 209 Upper Tooting Road, Tooting SW17 7TG

Tel : 0208 903 3063 Tel : 0208 682 2233

யாது எதிரணியிடம்

10 கேள்விகள் ?



நிலாந்தன்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் தமிழ் மக்களுக்கு அரசு எதைத் தரக்கூடும் என்பதற்கு கடந்த பத்தாண்டு கால அனுபவமே போதும். அதேசமயம் பொது எதிரணியிடமிருந்து என்ன கிடைக்கும்? அங்கேயும் எதிர்க்கட்சிகள் மத்தியில் துலங்கிக் கொண்டு தெரியும் ஆளுமைகளைப் பற்றி தமிழ் மக்களுக்கு ஏற்கனவே படிப்பினைகள் உண்டு. எனினும், மைத்திரிபால சிறீசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகளால் விடுக்கப்படும் அறிக்கைகள் ஊடக சந்திப்புக்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அவர்கள் முன்வைக்கும் கோஷங்கள் என்பவற்றை தொகுத்துப் பார்க்கும் போது இலங்கைத் தீவின் கடந்த பத்தாண்டுகாலநடைமுறையில் ஏதோ பெரிய தலைகீழ் திருப்புத்தை கொண்டு வரப்போவதான ஒரு தோற்றம் காட்டப்படுகிறது.

இத்தோற்றத்தின் மீது கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கேள்வி 1

இனப்பிரச்சினைக்கான அவர்களுடைய தீர்வு என்ன?

இது தொடர்பாக இதுவரையிலும் அவர்கள் எதையும் துலக்கமாக கூறியிருக்கவில்லை. கூட்டமைப்பின் தலைமைப்பீட்டத்தூடான சந்திப்புக்களின் போது சந்திரிக்கா 13 பிளஸ் லைப் பற்றி உரையாடியதாக ஒரு தகவல் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கனவே அப்படித் தான் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்கள் 13ஆவது திருத்தத்தை அல்லது அதன் பிளஸ்களை தாண்டிப் போக மாட்டார்கள் என்றார் அபிப்பிராயம் அரசியல் விளக்கமுடைய தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞானம் வரும்வரைக்கும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூறுவோரும் உண்டு. சில சமயம் தேர்தல் விஞ்ஞானத்திலும் அவர்களால் தமிழ் மக்களை கவரக்கூடிய வாக்குறுதிகளை வழங்க முடியாதிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். யார் ஆகப் பெரிய இனவாதி அல்லது யார் சிங்கள மக்களின் உண்மையான பாதுகாவலன் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பிரச்சார களமாகவே ஜனாதிபதித் தேர்தல் களம் அமையப்போகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் அரசை விட கூடுதலாக எதையாவது வழங்கினால் அது அவர்களுடைய வாக்கு வங்கியை பாதிக்கும். இது காரணமாக தேர்தல் முடியும் வரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பகிரங்கமாக விவாதிப்பதை அவர்கள் தவிர்க்க விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சந்திரிக்கா ஏற்றவே அவருடைய ஆட்சிக் காலத்தில் ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்திருக்கிறார். அது 13ஆவது திருத்தத்தை தாண்டிச் செல்வதான ஒரு தோற்றத்தை கொண்டிருந்தது. அப்பொழுது அத்தீர்வுப் பொதியை எதிர்த்தரணில் அதன் பிரதியை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொழுத்தினார். ஆனால், பின்னாட்களில் ரணில், விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையானது இலங்கைத் தீவில் இரண்டு அதிகாரமையங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது சந்திரிக்கா அந்த உடன்படிக்கைக்கு இடைஞ்சலாக இருந்தார்.

எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது அரசு செய்யும் எல்லாவற்றையுமே எதிர்ப்பது என்ற ஒரு குருட்டுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அவர்கள் அத்தீர்வுகளை எதிர்த்திருந்தாலும் கூட இப்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து செயற்படுகிறார்கள். வரப்போகும் தீர்வு அவர்கள் ஏற்கனவே முன்வைத்த தீர்வுகளின் கலவை

யாக அமையக் கூடும் என்ற ஓர் எதிர்பார்ப்பும் தமிழர்களில் ஒரு பகுதியினரிடம் உண்டு.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு தீர்வு குறித்து தேர்தல் களத்தில் உரையாடுவது என்பது பொது எதிரணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்பதால் தேர்தல் முடியும் வரையும் அதை ஒரு ஒத்திவைக்கப்பட்ட இரகசிய நிகழ்ச்சி நிரலாக அவர்கள் பேணி வருகிறார்கள் என்று கூறுவோரும் உண்டு.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைமைக்கு சில நம்பிக்கைகள் ஊட்டப்பட்டதாகவும், கடந்த தேர்தலில் சரத் பொன்சேகா வேடூ கூட்டமைப்பானது ஒரு கனவான் உடன் படிக்கைக்கு வந்தது போல இம்முறையும் ஒரு கனவான் உடன்படிக்கைக்கு வரக்கூடும் என்றும் ஓர் அபிப்பிராயமும் உண்டு.

மேற்கு நாடுகள் தலையிட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட எல்லா களங்களிலும் ஒப்பீட்டளவில் பரவாயில்லாத தீர்வுகளே முன் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டும் ஒரு பகுதி விமர்சகர்கள், இங்கேயும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது மேற்கு நாடுகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருப்பதால் அவர்கள் கொண்டு வரக்கூடிய எந்தவொரு தீர்வும் ஒப்பீட்டளவில் இப்போதிருப்பவற்றை விட பெரியதாகவே இருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால், மஹிந்தராஜபக்ஷ ஆட்சியில் இருந்ததால் அவர் வளைக்கப்பட முடியாத ஒரு எதிரியாக இருப்பார் என்றும் - எனவே, வளைக்கப்பட முடியாத எதிரியை உலக சமூகம் முறிக்க முற்படுகையில் அதில் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் நன்மை கிடைக்கும் என்றும் வாதிடும் தரப்பினர் மேற்சொன்ன விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மைத்திரிபால சிறீசேனவை நோக்கி மேலும் கேள்விகளை கேட்கிறார்கள்.

கேள்வி 2

போர்க்குற்றம் தொடர்பில் பொது எதிரணியின் முடிவு என்ன?

சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் கூறியவற்றையே ஒரு பொது நிலைப்பாடாக எடுத்துக் கொண்டால் பொது எதிரணி தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் நீதி எது? போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுவதிலிருந்தே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடங்குகிறது என்பதை பொது எதிரணி ஏற்றுக்கொள்கிறதா?

கேள்வி 3

மைத்திரிபால சிறீசேனவின் இறந்த காலத்தை தொகுத்துப் பார்த்தால் சிங்கள மக்கள் அவர் மீது ஏதும் நம்பிக்கையை வைக்கக் கூடும். ஆனால், தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கத்தக்க ஒரு முன்னுதாரணம் மிக்க இறந்த காலத்தை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் ஆற்றிய உரைகள், அவர் வழங்கிய பேட்டிகள் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் இதுவரையிலும் எடுத்து வந்த நிலைப்பாடுகள் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அவர் தென்னிலங்கை அரசியலில் பொதுப் போக்காக காணப்படும் இனவாத தடத்திலிருந்து என்றைக்குமே விலகி நின்றதில்லை. அத்

தகைய ஓர் இறந்த காலத்தைப் பெற்ற ஒருவர் வருங்காலத்தில் தலைகீழாக மாறுவார் என்று எப்படி நம்புவது?

கேள்வி 4

கட்சிக்குள் ராஜபக்ஷ சகோதரர்களின் ஆதிக்கம் காரணமாக தனக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதற்காகவே அவர் கலக்கா ரராக மாறினார். இப்போது தனது கலக்கத்திற்கு பொன்முலாம் பூசுவதற்காக ஜனநாயக மீட்டி, ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது போன்ற கவர்ச்சியான கோஷங்களை முன்வைக்கிறார். அதாவது, அவர் தனது தனிப்பட்ட பிரச்சினைகளை ஒரு பொதுப் பிரச்சினையாக மாற்றி இலாபம் தேட முற்படுகிறார். அதாவது, அவர் ஒரு இலட்சியவாதியல்ல. அவர் தன்னைத் தானே பிரகடனம் செய்து கொள்வது போல மகாத்மா காந்தியோடு அல்லது மண்டேலோ வேடூ ஒப்பிடத்தக்க ஒரு தலைவராக வருவார் என்று தமிழ் மக்கள் நம்பத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கில்லை. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி நம்புவது?

கேள்வி 5

மேற்கு நாடுகளின் அனுசரணையோடு அல்லது மேற்கு நாடுகளின் ஆசிர்வாதத்தோடு தீர்வுகள் முன்வைக்கப்படும் எல்லா இடங்களிலும் முதலில் ஏதோ ஒரு வகைப்பட்ட அசுவாசமான ஒரு சூழலை அல்லது ஒப்பீட்டளவில் இறுக்கம் தளர்ந்த ஒரு சூழலை உருவாக்குவதை மேற்கு நாடுகள் ஓர் உத்தியாக மேற்கொண்டு வருகின்றன.

இப்படியொரு இறுக்கம் தளர்ந்த நிலை உருவாகும் போது இறுக்கப்பிடிக்குள் இருந்த மக்களுக்கு அது ஒரு பெரிய வரம் போல் இருக்கும். ஆனால், இறுத்தீர்வொன்றுவரும்போது அந்த வரமே சாபமாக மாறும். அதாவது, இறுக்கம் இல்லாத அல்லது அசுவாசமான ஒரு வாழ்க்கையே போதும் என்ற ஒரு மனோ நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு விடும். இதைத்தான் தமிழ் விமர்சகர்களில் ஒரு பகுதியினர் தர்மப் பொறி என்று அழைக்கிறார்கள். அண்மையில் இக்கட்டுரை ஆசிரியரோடு ஆட்சி மாற்றம் தொடர்பாக கதைத்த போது ஒரு மூத்த நாடக செயற்பாட்டாளர் கேட்டார், 'நிலாந்தான' ஓர் அரசியல் சூழல் தானா தமிழ் மக்களுக்குரிய இறுத்தீர்வு? என்று. இதுவொரு முக்கியமான கேள்வி. தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஆட்சி மாற்றம் என்று ஒன்று நிகழ்ந்தால் ஆட்சி மாற்றத்தின் உடனடி விளைவு இது தான். ஆனால், இதுவே இறுத்தீர்வா இல்லையா என்பதை தீர்மானிக்கப்போவது சிங்களப் பௌத்த மனோநிலையில் ஏற்படவேண்டிய மனமாற்றமே. அப்படியொரு மனமாற்றம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதா? இது ஐந்தாவது கேள்வி.

கேள்வி 6

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று காட்டப்படுகிறது. அது ஒரு பகுதி உண்மை மட்டுமே. இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பே ஒரு பிரச்சினை தான். ஏற்கனவே, விமர்சகர்கள் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இன் ஓடுக்கு முறையின் சட்டக் கருவியாகவே அரசியல் அமைப்பு இருந்து வந்துள்ளது.

(தொடர்ச்சி 20ம் பக்கம்)

CARLTON LEISURE
Worldwide Travel & Tours

Appointed agent for all major airlines

SPECIAL FARES TO COLOMBO

€418

CHENNAI

€459

Hundreds of airlines and thousands of destinations worldwide

www.carltonleisure.com

MELBOURNE	£795	CHENNAI	£495
SYDNEY	£657	MADURAITO	£470
BRISBANE	£798	TORONTO	£455
NEW YORK	£427	LAS VEGAS	£555
PERTH	£640	SINGAPORE	£480
AUCKLAND	£733	DUBAI	£356

இலங்கைக்கு விமானச்சீட்டுக்கள் விற்பதில் முதல் இடத்தில் இருக்கும் பிரயாண முகவர்

RAVNERS LANE	ILFORD	EAST HAM	TOOTING
020 8426 1266	020 8554 4200	020 8552 6125	020 8672 5757

மாவீரர் தினம் - என்ன செய்ய வேண்டும்

சுகி

(ஒரு பேப்பருக்காக)

மாவீர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் 1989 இல் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆவது ஆண்டான இந்த வருடத்தில் நின்று கொண்டிருக்கிறோம். 1989 ம் ஆண்டிற்கு முன்பு, போராளிகள் வீர மரணம் அடைந்தால், சந்தர்ப்பங்களை பொறுத்து இயலுமான வரை அவர்களின் குடும்பத்தினரிடம் போராளிகளின் உடல்களை ஒப்படைக்கப்பட்டு, குடும்பத்தினர் அவர்களின் குடும்ப வழமைக்கு உரிய வகையில் கிரியைகள் செய்வார்கள்.

1990 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது புலிகளின் கொடியில் இருந்து நீக்கப்பட்டு எமது தேசியக்கொடி மக்கள் பாவனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களின் வித்துடல்கள் துயிலுமில்லங்களில் அடக்கம் செய்யப்பட்டன. அவ்வாண்டு கோப்பாயில், மாவீரர் துயிலுமில்ல பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டது. அன்று முதல் மாவீரர்களின் புதைகுழிகள் விதைகுழிகளாக மக்களால் பேணிப் பராமரிக்கப்பட்டது. எனது பிள்ளை இத்தனையாவது மாவீரர் என்று சொல்லும் அளவிற்கு தரவுகள் துல்லியமாக பேணிப் பாதுகாக்கப்பட்டன.

மாவீரர் துயிலும் இல்லம் மஞ்சள், சிவப்பு தோரணங்களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொரு துயிலும் இல்லத்திற்கும் அருகில் தீபங்கள் ஏற்றி, உறவினர், நண்பர்கள், ஊரார் கூடி, வணங்கும், நடுகல் வழிபாட்டு முறை பேணப்பட்டது. செ.சத்தியநாதன் என்ற இயற்பெயரைக்கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான, சங்கர், தனது 22வது வயதில், 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாலை 6.05 மணிக்கு விழுப்புன் காரணமாக

உயிரிழந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியான இவரின் வித்துடலாகிய நாள், மாவீரர் நாளாக 1989 ல் அறிவிக்கப்பட்டு, அன்று முதல், அத்தினத்தில், அனைத்து போராளிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

1998 ம் ஆண்டு 14,000 மேற்பட்ட தொகையினராக இருந்த மாவீரர்கள், அதற்கு பின் 10 வருடங்களான 2008 இல் 24,000 மேற்பட்ட தொகையினராக அதிகரிக்கின்றனர். அதுமுள்ளி வாய்காலின் பின் உயர்ந்து இன்று 40,000க்கு மேலான போராளிகளை இழந்து நிற்கின்றோம்.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட இம் மாவீரர் தினத்திற்கு, கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில், தொடர்ச்சியாக பல விதத்திலும், முட்டுக்கட்டைகள் போடப்பட்டுகின்றன. தாயகத்தில் கூப்பிட்டு தூரத்திற்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் கண்காணிப்புக்களை போடுவதோடு, கோயிலில் மணி அடிக்கக் கூடாது, திவசம் திதி கொடுக்கக் கூடாது, கூட்டம் போடக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை, யாழ்ப்பல்கலைக்கழகத்தை வேறு கட்டாய விடுமுறை கொடுத்து முடி விடுகிறார்கள். தமிழர்களை நினைத்து, எவ்வளவு மன அழுத்தத் தோடு சிங்களவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கும், தமிழர்கள் எல்லோரையும் விடுதலைப்புலிகளாகவே பார்க்கிறார்கள் என்பதற்கும், இதை விட வேறு என்ன விளக்கம் வேண்டும். இந்த லட்சணத்தில் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்றும் சிலரால் பேசப்படுகின்றது.

இது இப்படியிருக்க, இங்கு புலம்பெயர் தேசத்திலும் இம் மாவீரர் தினத்திற்கு வந்த சோதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. முதலில் முன்றாக, இரண்டாக என்று பிரிவினை கோளாறுகள் இருந்தன, பிறகு கணக்கு எல்லோருக்கும் காட்டப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்பு கணக்கு ஒழுங்காக காட்டப்படும் போது, அடலா கதிரைக்கு

இவ்வளவு செலவு, சாப்பாட்டுக்கு இவ்வளவு செலவு என்று, வியாபாரிகள் மாவீரர் நாள் நடத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வேறு. இதில் புலிஎதிர்ப்பாளர்களும், மக்கள் என்ற போர்வையில், இந்த எதிர்ப்புக்கு முனைப்பாக உள்ளார்கள்.

இருபதாயிரம் தமிழர் ஓரிடத்தில், ஒன்று கூடி, ஒரு மகத்தான நிகழ்வை ஒருமித்து செய்கிறார்கள் என்பது, ஒரு செய்தி. அச்செய்தி அவர்களது அபிலாசைகளையும், விருப்பங்களையும், விடுதலைக்கான வேட்கையினையும் உலகிற்கு, இரத்தம் இன்றி, போனா இன்றி, மேடைக் கூச்சலின்றி, புத்து பேர் கூடி ஐந்து மணித்தியாலம் புதிய போராட்ட வழிமுறைகளையும், தத்துவார்த்த அடித்தளத்தையும் கதைத்துக் கலைந்துபோதலன்றி, அதைவிடவும், உறுதியாகவும், தெளிவாகவும், அச்செய்தியைச் சொல்லிச் செல்கின்றது.

இருபதாயிரம் தமிழர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒன்றாக கூடுவதற்கு, தலைக்கு, ஒரு வருடத்திற்கு ஐந்து பவுண்ட் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றால், இதில் யாருக்கு நட்டம்? குளிர்காலத்தில் காலையில் எழுந்து வரும் எம்மவர்கள், பின்னேர் தான் வீடு திரும்புகிறார்கள், பிள்ளைகளுக்கு, வயோ திபவர்கள் என்று எல்லோருமே பசியாறி போக வேண்டும், எமது மண்டபத்தில் கோப்பி ஒரு பவுண், அதை வாங்காமல் விட்டால், அங்கிருக்கும் வெள்ளைகளின் கொஸ்டா கோப்பி, இரண்டு பவுண்ஸ் எழுபத்தியந்து பென்ஸ். இங்கு இரண்டு பேர் சாப்பிடக் கூடிய புரியாணி ஐந்து பவுண்ஸ் என்றால் அங்கு ஒருவர் மட்டும் கொஞ்சம் வயிறு நிறையக் கூடிய பேஸ்ரி ஐந்து பவுண்ஸ். நல்ல வேளை, மாவீரர் நாளுக்கு இவ்வளவு மக்கள் புகையிரதத்தில் வருவதால், பிரித்தானியா போக்குவரத்துறைக்கு இவ்வளவு காசு சேர்ந்து, இத்தனை லாபம் அடைகிறார்கள், முதலாளிகளை பகிஷ்கரிக்க வேண்டும், என்று யாரும் சொல்லவில்லை.

இந்த நாட்டில் என்ன மார்க்சிசம் கதைத்தாலும், தனக்கு தனக்கு என்று வரும் போது, "ஊருக்கடி உபதேசம், உனக்கல்லடிகண்ணே" என்பது போல 50 வது பிறந்தநாளுக்கு, சாமத்

திய வீட்டுக்கும் பத்தில் இருந்து இருபதாயிரம் வரைச் செலவுகிறார்கள். கடந்த வருடம் நடந்த மாவீரர் தின நிகழ்வுக்கு கணக்குச் சொல்லப்பட்டு, அதில் 8,000 பவுன்ஸ் மிஞ்சியதாகவும், அதுதாயத்தில் உள்ள மக்களுக்கு உதவியதாகவும், உங்கள் பிரதேசப் பொறுப்பாளரிடம் கணக்கை கேட்டு பார்த்துக் கொள்ளலாம் என்றும் மேடையில் கூறப்பட்டது.

செய்வது கடினம், அடுத்தவன்

செய்ய அவனை விமர்சிப்பது

சுலபம். ஒவ்வொருவரும் செய்வதற்கு

நிறைய உள்ளன. சுய நிர்ணய

உரிமைக்கான போராட்டம் ஒவ்வொரு

தனி மனிதனுக்கும் உரித்தானது.

மாவீரர் நாள் நடத்த சிலர் இருந்தால், மக்கள் போராட்டத்தை வேறு சிலர் நடத்தக் கூடாது என்பதில்லை. தலைவன் தோன்றுவதில்லை, உருவாகின்றான், இவ்வளவு காலமும் புலி பாசிசம், புலி எம்மை விடுவதில்லை என்று வெளிநாட்டவர்களுக்கு பூச்சாண்டி காட்டியவர்கள், இப்போதும் அவர்களையே விமர்சித்து அரைத்த மாவையே அரைப்பதை விட்டு, இந்த அரசியல் வெளியை தமது உயரிய சிந்தனைகளை செயற்படுத்த சாதகமாக பாவித்து, எதிர்காலத்தை செழுமைப்படுத்தும் நோக்கில் உங்களிடம் உள்ள புதிய போராட்டத்திற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு போய், புதிய தலைமுறையைப் படைத்தால் என்ன?

செய்வது கடினம், அடுத்தவன் செய்ய அவனை விமர்சிப்பது சுலபம். ஒவ்வொருவரும் செய்வதற்கு நிறைய உள்ளன. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரித்தானது, எந்த மாபியாக்களும் (மார்க்சியம் கதைக்கிற மாபியாக்கள் உட்பட) அதை கையகப்படுத்திக் கொள்ள முடியாது. அது ஒவ்வொவரின் வரலாற்று கடமையும் கூட.

MASS GLOBAL SHIPPING

Sea - Air - Road & Ticketing , Serving all Communities

MOST PROFESSIONAL SRI LANKAN SHIPPING COMPANY IN UK

*** Packers * Movers * Shippers**

Best Rate Guaranteed for Car Shipments 20ft & 40ft Containers

We Offer the Best Services than all the Other in the trade!

உங்கள் பொருட்களை ஆகாய தரை கடல் மார்க்கமாக பாதுகாப்பாகவும் துரிதமாகவும் குறைந்த செலவிலும் அனுப்புவதற்கு நம்பிக்கையுடன் நாட வேண்டிய ஒரே நிறுவனம்.

Special rates for Containers and Machinery

4 Collection Points :

Harrow
Watford
Knightsbridge
Croydon

T-chest Box சென்னைக்கு அனுப்ப £40 மட்டுமே

ஒரு T-chest Box அனுப்ப £40 திரண்டு T-chest Box அனுப்ப £30

FREIGHT ONLY £15.00
FREIGHT AND BOX £15.00
(Volume 4.5Cu.ft)

Wooden boxes available

Call - **0208 3862314**

Hot Line 24/7- 079 4010 8177

Local Collection Charge £10.00 upto Hounslow.
Within M1 collection charge £15.00 All other area's we will offer the best rates

MASS GLOBAL SHIPPING

NO 58 THE ARCHES, HARROW, HA2 8AA

E-Mail: info@massshipping.com, Web : www.massshipping.com

*Condition Apply - No hidden charges - No bogus promotions

New and used shop shelving

For all your shop shelving and refrigeration needs please call or visit our show room for a free quote and see how we can help

Gondola shelving

Wall shelving

Magazine shelving

Veg displays

Shopping baskets

Shelving4Shops.co.uk

01455 221512

New and refurbished refrigeration

Bottle fridges

Dairy cabinets

Multideck chillers

coldfreeze.co.uk refrigeration

Cold freeze specialise in the installation of new and refurbished refrigeration

with lots to choose from our Hinckley site or visit our web site

Unit A1, Asfare Business Park, Hinckley Road, Wolvey, Leicestershire LE10 3JG

Presidential Election and the Tamil Dilemma



By S. I. Keethaponcalan

Will there be a Tamil boycott of the election? Last week, in an unexpected move, Maithripala Sirisena, General Secretary of the Sri Lanka Freedom Party, was declared the common opposition candidate for the forthcoming presidential election scheduled to be held on January 8, 2015. Now, it is clear that the presidential election will be a two-horse race between President Mahinda Rajapaksa and Maithripala Sirisena, although, as usual, there will be many more candidates on the list. Until Sirisena's entry was announced, the Sri Lankan Tamil position vis-à-vis the election was simple and straightforward. They would have voted for a UNP or UNP approved candidate without even the endorsement of the TNA. The Sirisena candidacy has altered this situation considerably.

Sirisena's entry as the common candidate has created two specific dilemmas within the Tamil community. First, since the end of the war, a majority of the Sri Lankan Tamils have rejected not only the president but also the government and government allies. They have resisted voting for the government and government-sponsored parties or groups. They assume that the government is responsible for the post-war difficulties they encounter. This was one reason why the Eelam People's Democratic Party (EPDP), despite undertaking substantial

economic development projects in the North, could not win elections. Therefore, voting for the incumbent president in the presidential election was not an option for a majority of them. If they participate in the election, they have to vote for a person who until recently was part of the very same government they do not want to support. Maithripala was not an ordinary member. He was one of the leaders and he vehemently defended the government policies, which the Tamils see as problematic. This factor could mute their enthusiasm for the election and voting.

Second, the most important predicament might emanate from the alliance with the Jathika Hela Urumaya (JHU). JHU is a Sinhala-Buddhist party. By exclusively promoting Sinhala-Buddhist interest, it has become an anti-minority, especially anti-Tamil political entity. Of course, the JHU opposed the LTTE and its politics. It also opposed civilian political control of the Northern Province after the provincial council election in the North. The party also is clear about its opposition to devolution of power of any sort. The Tamil people view the JHU as a Sinhala supremacist political party (and the JHU believes that the Tamils and TNA are racist as well). Therefore, an alliance with the JHU is bound to create doubt about the promise of the opposition alliance. This would force the Tamils to think twice before voting for Sirisena.

Also, a segment of the Tamil community do not know much about

Sirisena as he was not involved directly in the Tamil issues. The Tamil issues were handled either by top leadership of the present government or through the allies like the EPDP. It is not even clear if the Sinhala community has an in-depth understanding about Sirisena's background and principles. The Sinhalese are however, curious and seem keen to get to know the man. This keenness may be lacking within the Tamil community. Although this factor might help mitigate possible Tamil hostility towards Sirisena, they will not be too enthusiastic about going to the booth and voting for a man they do not know much about.

It is interesting to note that the TNA so far remains evasive on its support for the common opposition alliance. According to one news report, TNA leader Sambandan has stated that the party is exploring all of its options before making a final decision. Another report indicated that the party will "indirectly" support the common candidate. These two positions are notable because, the TNA does not have the luxury of deciding between the two candidates. It can only decide between participating in the election and boycotting. A formal or even informal boycott would amount to supporting President Rajapaksa. Given the voting patterns, Rajapaksa can win without Tamil votes, but Sirisena cannot. Therefore, he should be more concerned about Tamil votes than the government.

In theory, the TNA can decide not to formally endorse Sirisena and as stated in the news report, agree to extend its support informally or indirectly. This could happen if the agreement between Sirisena and the JHU contains any real or perceived anti-minority or anti-devolution provisions. Such a situation could also be illustrated as a setback for Sirisena because given the possible Tamil apathy towards the election, getting Tamil people to go to the polling booth and vote might need some serious encouragement. The TNA will be able to do that.

A segment of the Tamil community comprising mostly radical nationalists who still believe in separatist ideologies, assume that presidential elections are an affair of the Sinhalese and the South. The Tamil do not have to take part and should ignore them is the idea. This assumption formed the basis of the LTTE enforced boycott of the 2005 presidential election. A vast majority of the Sri Lankan Tamil diaspora and a group within Sri Lanka

still subscribe to this notion. Therefore, there will be calls to boycott the 2015 election as well. There is however, an increased understanding within the Tamil community that they need to participate in national elections in order to shape their political future. This facilitated greater Tamil participation in the 2010 presidential election. A change of government at this point in time could create fresh space for constructive politics enabling them to break out of the present stalemate. Therefore, a formal boycott is highly unlikely, unless there is a clandestine understanding between the TNA and President Rajapaksa. However, an informal and unforced boycott could take place if the Tamils do not feel the benefit of voting for Sirisena.

JHU is a Sinhala-Buddhist party. By exclusively promoting Sinhala-Buddhist interest, it has become an anti-minority, especially anti-Tamil political entity. Of course, the JHU opposed the LTTE and its politics. It also opposed civilian political control of the Northern Province after the provincial council election in the North. The party also is clear about its opposition to devolution of power of any sort.

The point therefore, is that Sirisena cannot take Tamil votes for granted or assume that the Tamils will vote for him automatically. Since Mano Ganesan has already aligned himself with the grand opposition alliance, a majority of the Western province Tamils will vote for Sirisena. The opposition alliance might need a concerted effort to convince the Tamils

to vote for Sirisena and might need a concrete campaign in the North-East. A serious publicity campaign in the North-East to introduce the candidate and his policies would address the first issue. Formally having the TNA on its side will make this task easy.

TNA leader Sambandan has stated that the party is exploring all of its options before making a final decision. Another report indicated that the party will "indirectly" support the common candidate. These two positions are notable because, the TNA does not have the luxury of deciding between the two candidates. It can only decide between participating in the election and boycotting.

The second issue, i.e the doubts created by the alliance with the JHU, might need careful interaction with the monks. It should not impart the impression that the agreement between Sirisena and the JHU contain provisions against the Tamils. Sirisena in fact is in a better bargaining position with the JHU. The JHU has already left the government without negotiating with the opposition candidate. Therefore, it will negotiate from a position of weakness. Otherwise it needs to stay neutral in this election, which will not serve its political objectives. Also, the JHU will be immensely helpful to target the Sinhala-Buddhist votes. Therefore, Sirisena, while accommodating JHU's good governance related concerns, could make sure that the opposition coalition does not lean towards anti-minority tendencies. An informal Tamil boycott of the presidential election or apathy would prove to be costly for Sirisena.

Courtesy: Colombo Telegraph

அரங்கேற்ற மலர்கள் | விழா மலர்கள் |
அழைப்பிதழ்கள் | நினைவு மலர்கள்
விளம்பர பிரசுரங்கள் | தமிழ் தட்டச்சு மற்றும்
அனைத்து அச்ச வேலைகளுக்கும்....

seven | zero

graphic designers

020 7043 4310

G11, LOMBARD HOUSE | 2, PURLEY WAY | CROYDON | CR0 3JP



creative artwork from concept to design

Pirapaharan at Sixty

The Meaning of the Man



By Karthik RM

Is Pirapaharan dead?

Ten years back, TamilNet senior editor and military analyst Taraki Sivaram wrote a brilliant piece on the political legacy of Pirapaharan at fifty. Come 26 November this year, the founder-leader of the LTTE and one of the most brilliant military minds of South Asia will turn sixty. Quite a lot has been said, by both admirers and adversaries, about the life of the man. But what is his meaning?

It is impossible to understand Pirapaharan unless one understands the interrelated essences of Sangam

poetry—love and war—and its influence on the Tamil military tradition. The ethics of Tamil akam poetry, that of unconditional love towards the object of concern influences the ethics of the puram poetry, which calls for unconditional fidelity to the king and the kingdom. However, even this unconditionality carries within it a condition that reinforces the unconditionality. For instance, the woman of virtue (Tamil progressives will, and with ample justification, criticize this, but let us leave discussions about gender problems in epic poetry for another day) is the object of love because she is a woman of virtue, the love has a platonic character because of the virtuous nature of the object. Likewise, the

soldier's fidelity to the king is because the king is loyal to the kingdom, and the king's loyalty to the kingdom commands the soldier's fidelity. The object of love and the object of fidelity function as cornerstones in a discursive network, without which the network would collapse. In other words, they provide meaning to the meaning of things.

In a sense that is Pirapaharan. At sixty, in what some call the 'post-conflict era', the symbolism of Pirapaharan speaks that Tamil nationalism is alive and kicking. The 5 lakh students who got out on the street in Tamil Nadu in early 2013, and thousands of protestors in the diaspora who challenged the injustice of the international community carried his image. These activists believe that this image signifies Tamil nationalist resistance to oppression. But isn't this 'idol worship' problematic?

Commenting on the veneration of revolutionary leaders, Scottish philosopher Thomas Carlyle writes "Hero-worship" becomes a fact inexpressibly precious; the most solacing fact one sees in the world at present. There is an everlasting hope in it for the management of the world. Had all traditions, arrangements, creeds, societies that men ever instituted, sunk away, this would remain. The certainty of Heroes being sent us; our faculty, our necessity, to reverence Heroes when sent: it shines like a polestar through smoke-clouds, dust-clouds, and all manner of downrushing and conflagration." An oxymoronic, mostly moronic, 'liberal left' discredits the idea of leadership. No less a person than Lenin

believed that a revolution required revolutionary leaders who stuck to their principles, and were willing to make decisions that the ordinary could not make. This belief is reinstated by contemporary philosophers like Slavoj Zizek and Alain Badiou, who also argue that a true revolutionary leader represents a Universal over and beyond narrow particulars.

While Lilliputian minds would fix a region, religion or caste label to Pirapaharan, the real ideological significance of Pirapaharan is that he transcends these narrow particularities and serves as a Universal referent for Tamil nationalists. Not only is Pirapaharan now a symbol of Eelam Tamil nationalism, he has also transfigured as a symbol of Tamil civilizational consciousness. What else explains the tens of thousands of youth in Tamil Nadu considering an Eelam Tamil leader as their own Tamil hero who provided a promise of Tamil renaissance?

But every great uniter is also a divider. As Pirapaharan becomes the symbolic standard that unites patriots, he is also the standard that separates traitors. The Pirapaharan school of thought, which is the radical extension of the thoughts of V. Navaratnam and SJV Chelvanayagam, as much as it is a standard for evaluating patriotism, also becomes the scale by which treason is judged. To be a true Christian, it is imperative to believe in the struggle between Good and Evil, not just external Evil, but also the Evil that is internal. Likewise, to be a Tamil nationalist in the footsteps of Pirapaharan means not just an opposition to the Sinhala state and its

allies, but also traitors who undermine the struggle from within. And for that, we need to keep reminding ourselves what Pirapaharan means, what is the idea of Pirapaharan.

Coming back to the original question – Is Pirapaharan dead? This might confuse some people, but I would say that Pirapaharan the individual died when he founded the LTTE. Ever since, what has existed is an idea. An idea that means sovereign Tamil Eelam; the creation of a society that is based on universal principles of justice and equality; a society without regionalism, communalism, sexism or casteism; a society where the love of heroic passions replaces the lust for trivial sentiments; a society without particularist chauvinism or cheap liberal cosmopolitanism; the creation of a people who resonate the glories of the Tamil past purging it of all darkness and enriching it with the emancipatory narrative of a universal future; the idea that the impossible can be made possible by the Will to Freedom.

And ideas, like heroes, are immortal.

Finally, when people ask questions like "Will Pirapaharan come back," I remember a conversation I had with a Jesuit in Chennai. I asked him "Do you really believe in the Second Coming of Christ?" He replied nonchalantly, "I do not know if he will come or not. But if he does, I want to be sure that I have remained a true Christian, that I have done all in my power to serve the humanity he so loved so that he will be pleased on arrival." This is precisely the spirit that Tamil nationalists must adopt now.

New Year Eve at

Fushia

By invitation only

Welcome 2015 in style with your Family

Dance to Music with Champagne

Four course meal

Unlimited Food

(From Award Winning Best Chef 2010)

Unlimited Drinks (including Alcohol)

Non Stop Music to Dance till early morning

31st December 2014 at 7.00 PM

FUSHIA BANQUETING HALL

"Best Indian Restaurant" in Surrey

3, Brighton Road, South Croydon, CR2 6EA

Tel : 020 8680 8833

Web : www.fushiauk.com | Email: info@fushiauk.com

Entrance £50 (Existing customers only), (Advance Booking)

Meera Arnold & Co

for all your
accounting needs...

Accountancy
Auditing

pay roll

book
keeping

company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

ஒரு பேப்பர்
ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர,
ஒரு வருடத்திற்கு £35 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

மேலுள்ள விண்ணப்ப
படிவத்துடன், £35 க்கு
"Oru Paper Ltd."ன்
பெயரில் காசோலை
யிணையும்,
G11, Lombard House,
PURLEY WAY, CROYDON,
CR0 3JP என்ற முகவரிக்கு
அனுப்பி வைக்கவும்.



அந்தணரின் அபசகுணப் போக்கு



அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்து விட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார். அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே

ஓடியது. 'சனியன் பிடித்த பூனை' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.

ஓடிய பூனை நின்றது. கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது. மீசை துடிக்க, 'ஏ மனிதனே, எதற்காக என்னைத் திட்டினாய்?' என்று உரத்து கடுமையான குரலில் கேட்டது.

வியப்படைந்த அந்தணர், 'முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன். அந்த சமயத்தில் கறுப்புப் பூனை யாகிய நீ அபசகுணம் போல குறுக்கே வரலாமா?' என்றார் சற்று சமாதானமான குரலில். பூனை அவரைப் பார்த்துக் கேட்டது, 'எல்லாம் இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா? அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா? இந்த சகுணம் பற்றி உனக்குக் கற்பித்தது

யார்? உன் தாயா, தந்தையா, குருவா, அல்லது நீ ஓதிய வேதங்களா?' அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.

பூனை தொடர்ந்தது, 'மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களைத் திட்டினேனா? சரி, நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

'அபசகுணம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு, அப் பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.



Issue 230 Winner
Jathu Kulan



Jathu Kulan



Subi



Iniyal - S

உங்களது பிறந்தநாள் வாழ்த்துகள், குட்டிக்கதைகள் மற்றும் படங்கள் வரைந்தும், விடுகதைகள், பழ மொழிகள் என்று எதுவானாலும் உங்களது பெயரைக் குறிப்பிட்டு எமது முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைப்புகள்.

Oru Paper 'KIDS ZONE'
G11, Lombard House,
2, Purley Way, Croydon, CR0 3JP
மின்னஞ்சல் :
info@orupaper.com

விடுதலை



கூண்டுக்கிளியே!
கூண்டுக்கிளியே!
கூண்டிலுண்ணை
அடைத்தவர் யார்?
கூண்டை விட்டு வெளியில் வா
கோவை கொய்யா நான்தரேன்!
பச்சைக்கிளியே!
பச்சைக் கிளியே!
பறித்தவர் எவரோ உன்னிறகை
பறந்து நீயும் வெளியில் வா
பருப்பும் சோறும் நான்தரேன்!
வர்ணக்கிளியே! வர்ணக்கிளியே!
வருந்தி சிறையில் அடையாதே
கூண்டை துறந்து வெளியில் வா
விருந் துனக்கு நான்தரேன்!
மரகதக்கிளியே! மரகதக்கிளியே!
இரந்து உண்ண வைத்தவர்யார்?
பரந்த வானம் உன்னுலகம்
பறப்பது தானே உன்வாழ்வு!

December

the wind in my hair	erases cold faces
the frost on the ground	of the weather that got worse
the cold frosty air	the untouched snow below
the cold rushing sound	the christmas tree
the taste of hot cocoa	the tree tumbles down
the fireplace heat	greatfully
a pinch of mocha	4 days later
the cold surface of my feet	it stands so tall
the freezing cold leather	with glitter and ornaments
a blanket of feathers	that gathers all
embraces the heat,	on christmas day
blocks off the cold weather	i run down the hall
the excited faces	to have the christmas feeling
of december 1st	is the best of all


நான் ஒரு குறள்

உடைத்தும் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

விளக்கம்:
தம்முடைய வலிமை அறியாமல் ஆர்வத்தால் ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அதனை முடிக்காமல் விட்டவர்கள் பலர்.

Those who do not assess their might, but overshoot on ambition, invariably fall out on the way.

Happy Birthday



J.Kavizan

Come, come wind

Come, come thou bleak
December wind,
And blow the dry leaves from the tree!
Flash, like a Love-thought, thro' me, Death
And take a Life that wearies me.

சிறுவர்களுக்கான சில வினாக்கள்

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். யார்?
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான்.
6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவன்?

உ
கற்பகபதி

வோல்தம்ஸ்தீரா கற்பகபதி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்

கணபதி ஹோமமும் இலட்சார்ச்சனைப் பெருவிழாவும்

07-12-2014 ஞாயிற்றுக்கிழமை முதல் 26-12-2014 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் பிள்ளையார் கதையை முன்னிட்டு தினமும் காலை 10.30 மணி முதல் கணபதி ஹோமமும் மாலை 05.30 மணிக்கு மூலமூர்த்திக்கு சங்கோபிஷேகமும் தொடர்ந்து பிள்ளையார் கதை படிப்பும் விஷேட பூசையும் நடைபெறும் 07.30 மணிக்கு வசந்த மண்டப பூசையும் பஞ்சமுக அர்ச்சனையும் இடம்பெறும்

25-12-2014 வியாழக்கிழமை மாலை 05.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி இரவு 07.00 மணிக்கு வசந்த மண்டப பூசையும் தொடர்ந்து கஜமுக சம்ஹாரம் நடைபெறும்

26-12-2014 வெள்ளிக்கிழமை பகல் ஐயப்பன் மண்டல பூர்த்தி அபிஷேகமும் மாலை 05.00 மணிக்கு பிள்ளையார் கதைப்படிப்பு பூர்த்தியும் தொடர்ந்து விஷேட பூசையும் இலட்சார்ச்சனைப் பூர்த்தியும் நடைபெற்று விநாயகப் பெருமான் திருவீதியலா காட்சி இடம்பெறும்

அடியார்கள் அனைவரும் விநாயகர் விரதகாலங்களில் கற்பக விநாயகப் பெருமான் அருள் பெற்று ஆனந்த வாழ்வு வாழ வேண்டுகிறோம்

ஆலய நிர்வாகத்தினர் , சிவாச்சாரியார்கள் , உபயகாரர்கள்

அற்புத அருள் புரியும் கற்பக கணபதி பொற்பதம் போற்றின் நற்பலன் பெறலாம்.

2-4, Bedford Road, Walthamstow, E17 4PX | TEL: 02085273819



JSN HEAT SUPPLIES LTD



hansgrohe

Hudson Reed

WIDE RANGE OF BATHROOMS, SHOWERS & KITCHENS



KITCHEN AND BATHROOM FREE DESIGN AND QUOTATION. FITTING SERVICE AVAILABLE.



SINGLE LEVER BASIN MIXER LIMITED OFFER £12.90 inc. VAT



SINGLE LEVER BATH/SHOWER LIMITED OFFER £28.00 inc. VAT



NEPTUNE SINGLE LEVER SINK MIXER LIMITED OFFER £18.90 inc. VAT



SPECIAL OFFER Thermostatic 2 way outlet LIMITED OFFER £169 inc. VAT £149 inc. VAT



WALL AND CEILING PANELS STARTING FROM £22 + VAT



1200mm 6MM SAFETY GLASS CLEAR SEALED LIFETIME GUARANTEE SLIDING DOOR £189 inc. VAT



COMPACT FURNITURE PACK 550x300mm basin unit, 500 x 300mm WC unit, Siamp Tru-Flow concealed Cistern, Rak compact pan & standard seat. £249 inc. VAT

SPECIAL OFFER 1

Complete 2 Bed Room House

5 yr guarantee, A rated energy serving 25 Kilo Watt boiler, with flue and timer

Plus 5 radiators, 1 towel rail, TRV Valve, 2 bundles 22mm copper pipe, 1 Bundle 15mm Copper pipe



£1,370 inc. VAT

SPECIAL OFFER 2

Complete 3 Bed Room House

5 yr guarantee, A rated energy serving 30 Kilo Watt boiler, with flue and timer

Plus 6 radiators, 1 towel rail, TRV Valve, 2 bundles 22mm copper pipe, 1 Bundle 15mm Copper pipe



£1,410 inc. VAT



LED LAMP BULB WITH FITTING FIRE-RATE DOWN LIGHT



Starts from £14 inc. VAT



ALL KINDS OF BOILER CONTROLS AND PARTS AVAILABLE AT SPECIAL PRICES

• BATHROOMS • SHOWERS • GRANITE TILES • MARBLE TILES • PORCELAIN TILES ALL AT DISCOUNT PRICES

162 PINNER ROAD, HARROW HA1 4JJ TEL: 020 8427 0553



BUY 1 GET 5



BUY*



VIEWING CARD @
(BETWEEN DEC 5TH-12TH 2014 ONLY)

€ 74.99 OR £ 59.99

AND

*GET 2 LINGAA MOVIE TICKETS +

LINGAA BRANDED T-SHIRT LINGAA AUDIO CD & VIJAY TV BRANDED BAG

For online purchase
www.tamizhulagam.com

Logon To : www.vijaytv.in

* Limited offer. Terms and Conditions Apply.

LONDON

EASTHAM

- Seelans Superstore - 332 - 336 High street North, East Ham, London, E12 6PH. Phone - 020 85488945
- Akilan Video - 274 High Street North, East Ham, London, E12 6SA. Phone - 020 85480033
- Lakshmis Jewellers - 276 High street North, East Ham, London, E12 6SA. Phone - 020 84705600

WEMBLEY

- SGA Video (Best Foods 1st floor) 13 Ealing Road Wembley, London, HA0 4AA. Phone - 020 36971395
- Western Jewellers 5 Plaza parade, Ealing road, Wembley, London, HA0 4AA. Phone - 020 89030909

TOOTING

- Jai off license 174 Tooting high street, Tooting, London, SW17 0RT. Phone - 020 86822666

PARIS

- VT Cash & Carry, 11 - 15 Rue Cail, 75010, Paris. Phone - +33 (0) 140050718
- VT Super Store, 5 Rue Marcel Cerdan, 95140, Garges Les Gonesse. Phone - +33 (0) 139884931

கொள்ளை விரும்பேல்

எல்லைப் பிரச்சனை காணித் தகராறு எல்லைக் கோடுகளின்படி ஏறி இறங்குவதை தாயகத்தில் தாராளமாகக் கண்டது ஒரு காலம். இதனால் அதிகம் பயனடைந்தவர்கள் அந்தக் காலத்து அபுக்காத்துகளும், தரகர்களுமே ஒழிய காணியவர்களுக்குரியவர்களே அல்லது சொந்தக்காரர்களே அல்ல. இவையாவும் இயங்கிவந்தாலும் அனேககாணிகளின் உரிமையாளர்கள் இடம்பெயர்ந்து உலகளில் பரந்துவிட்டதினால் காணிகளைக் கொள்ளை அடிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது அரசாங்கத்தின் அடாவடிகளாகத் தான் காணப்படுகிறார்கள்.

உலகத்தின் எந்த மூலையில் ஏதாவது ஒரு கலவரம் எனக் கேள்விப்பட்டாலும் அதைத் தொடர்ந்து கொள்ளையிடும் சம்பவங்கள் தான் செய்திகளை நிரப்புகின்றன. இதற்கு கொள்ளை அடிக்கும் மனோ நிலைதான் அடிப்படையாகக் காரணம். கொள்ளை அடிக்கும் பொருட்கள் அவசியம் தேவைப்படாது போனாலும், அவற்றை அபகரிக்கும் எண்ணம் தான் அதில் ஈடுபடுபவர்களின் மானத்தைக் கெடுக்கிறது எனவேதான் ஓளவையார் அழகாக கொள்ளை விரும்பேல் என அறிவுரை கூறுகிறார்.

அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை நிலையங்களில் வாங்கும் நிர்ப்பந்தம் உலகத்தில் காணும் அன்றாட நிகழ்ச்சி. பொருட்களை வாங்கும் நிலையங்களில், விற்பனையாளர்கள், நாணயமாக நடந்துகொள்ளாதுபோனால், அதையும் ஒரு கொள்ளையாகத் தான் கருதப்படுகிறது. குறிப்பாக விற்பனை செய்யும் பொருட்களின் எடை, தராதரம் ஆகியவை நியாயமாக இல்லாது போனால், இதுவும் ஒரு கொள்ளையாகவே கருதப்படும். அன்றாட தேவையான பாலில் நீர் காப்பதும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதும், பழங்களில் இரசாயனம் கலப்பதும் அடிக்கடி

கிடைக்கும் செய்திகள் இவையாவும் அற்ப ஆசையினால் அதிக இலாபத்தைப் பெற எடுக்கும் கொள்ளை சம்பவங்களே. இத்தகைய முயற்சிகளால் இலாபமடைபவர்கள் மிகச் சிலரே. அதேநேரம் கொள்ளைகளினால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்பேர்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் சர்வதேச சட்டங்களும் விதிமுறைகளும் உன்னிப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதினால் பொது மக்களைப்பாதிக்கும் கொள்ளைகள் தவிர்க்கப்பட்டாலும், மறைமுகமான வியாபார தந்திரங்கள் பெரிய விற்பனை நிலையங்களிலும், காணக்கூடியதாக இருக்கிறது. இவையாவும் கொள்ளையிடும் மனப்பான்மையில் எழுந்த வியாபார உத்தி, அதனால்தான் ஓளவையார் கொள்ளை விரும்பேல் என அன்புடன் வேண்டுகிறார்.

பிரித்தானியாவில் ஒரு பிருந்தாவனம்

எதிர்பாராத ஒரு அழைப்பின் நிமித்தம், அமைதியான ஒரு தியான மண்டபத்தை கண்டு தரிசிக்க எனக்கு ஒரு தருணம் கிடைத்தது வற்போர்ட் நகரத்திலிருந்து நான்கு மைல்கள் தூரத்திலும் றட்லெஸ் கிராமத்திலிருந்து ஒரு மைல் அருகாமையிலும், 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அழகிய இந்த தியான பூங்காவை நிறுவத் தூண்டுதலாக இருந்த சுவாமிகளின் ஞாபகார்த்தமாக பக்திவேதாந்தமனோர் எனப்பெயரிடப்பட்டுள்ளது. எனது கண்களுக்கு இது ஒரு பிருந்தாவனம் போலக் காட்சியளிப்பதால் மேற்படி தலைப்பை இட்டுள்ளேன்.

இந்து சமயம், சைவம், வைணவம் என வெவ்வேறான இரு பிரிவுகள் இருந்தாலும் இந்து சமய மக்கள் பின்பற்றும் சைவக் கோவில்களில் கிருஷ்ண பரமாத்மாவின் விக்கிரகங்கள் இல்லாமல் இல்லை. அதேபோல, அக்கடவுள் வழங்கிய ஆசியுரைகள் பகவத்கீதை வடிவில், ஒவ்வொரு இந்து சமய தீவிரமான பக்தர்களின் இல்லங்களிலும் இல்லாமல் இல்லை. இக்கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசங்களை

உலகறியச் செய்த ISKCN என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹரே கிருஷ்ணாவின் விழிப்புணர்வை உலகமெல்லாம் பரப்பும் இயக்கத்தினரது அயராது உழைப்பினால் தான் பிரித்தானியாவில் இத்தியான பூமி உருவாகியது. ஆரம்பத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் மட்டும் கிடைத்த நிலத்தை ஜோர்ஸ் வில்லியர்ஸ் என்பவரிடம் விலைக்கு வாங்கி அதனைத் தானமாக ISKCN சங்கத்துக்கு வழங்கியது வேறு யாரும்ல்ல. உலகப் புகழ்பெற்ற பீட்டெல்ஸ் குழுவைச் சேர்ந்த ஜோர்ஸ் எனக் கூறினால் நம்ப முடிகிறதா?

தகவல் கரு்சியல்
வைத்திருப்பவர் : உமா மகாலிங்கம்

லண்டன் மாநகரத்தில் ஏதோ ஒரு மூலையில் சிறிதாக ஆரம்பித்த ஹரே கிருஷ்ணாவின் நினைவாலயம் கிருஷ்ண பக்தர்களை மட்டுமல்லாமல் பிற மதத்தவர்களையும் ஈர்த்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல்கள் வார இறுதியிலும், விழாக் காலங்களிலும் உண்டு பண்ணியதால் இப்பூமியைச் சுற்றி வாழ்ந்தவர்களின் எரிச்சலைத் தூண்டியது.

இதன் காரணமாக Heartshire உள்ளூர் ஆட்சி மாற்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைய 16.03.1994க்கு முன்னர் இத்தியான பூமியை விட்டு விலக ISKCN நிர்வாகத்துக்கு கெடு விதிக்கப்பட்டது.

அக்கிருஷ்ண பரமாத்மாவின் லீலையினால் எழுந்த எதிர்ப்பலையினால், 36000 மேற்பட்ட கிருஷ்ண பக்தர்கள் வெஸ்மிஸ்டர் சதுக்கத்தில் எழுப்பிய கோஷம் பிரித்தானிய அரசின் மனசாட்சியை உலுப்பியது. கெடு விதிக்கப்பட்ட அதே தினத்தில் அரசின் அனுமதியோடு இன்று காணப்படும் 70 ஏக்கர் பரப்பளவிலான பக்திவேதாந்த சுவாமிகளின் ஆச்சிரமம் பசுஞ்சோலையாக மாறியது. இந்த அதிசயத்தைக் காண கிருஷ்ண பக்தர்கள், ஜோர்ஸ் இன்று உயிரோடு இல்லாது போனாலும், அவரது நினைவை இத்தியான பூமி என்றென்றும் நினைவிலிருக்கும்.

பிரித்தானியாவில் விந்து வங்கி

பிரித்தானியாவில் வாழும் ஆறு தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லையென்பதை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதில் ஓரினச் சேர்க்கையாளர்களும் அடங்குவர். இத்தூர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிய தம்பதிகளுக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் உதவுமுகமாக தேசிய சுகாதார அனுசரணையுடன் பேர்மிங்கில் விந்துவங்கி ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தை பாக்கியம் கிட்டாத தம்பதிகளின் வாழ்க்கையில் இச்செய்தி மகிழ்ச்சியைத் தருமென்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல 15 வருடங்களுக்கு மேலாகியும், குழந்தைப் பாக்கியம் கிடையாது இருப்பதைக் கண்டும் கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.

மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில், குழந்தை பெறும் தகுதியை திருமணமான பெண்கள் அடைந்திருப்பதும் ஆண்களுடைய குறைபாடுகள் காரணமாக இவர்களால் தாம் விரும்பியபடி குழந்தைப் பெற்றை அடைய முடியாமல் போவது துர்திஷ்டம். இதன் காரணமாக குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுவதும், சண்டைகள் மூழுவதும் திருமண முறிகள் உண்டாவதும் தவிர்க்க முடியாதவை. இப்பிரச்சினைகளை தவிர்க்க முடியாமலே விந்துவங்கியைத் தொடங்குவதற்கு தேசிய சுகாதார சேவை முன்வந்துள்ளது. கருத்தரிக்க விரும்பும் பெண்கள் இணையத்தளத்தில் ஆண்களின் உயரம், தலை முடி நிறம், இனம் என அனைத்தையும் தெரிந்துகொண்டு தங்களுக்கு பிடித்தமான குழந்தைக்குரிய விந்துவை தெரிவு செய்து கொள்ளலாம் இதற்கு தேவைப்படும் கட்டணமாக 300 முதல் 400 பவுண்ட்ஸ் மாத் திரமே செலவாகும். அதிலும் தேசிய சுகாதார சேவையினூடாக வரும் பெண்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது. தாய்மையடைய முடியாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமல்லவா.

விரைவில்

தமிழர் வாழும் இல்லங்கள் தோறும் பிச்சுக்கொண்டு வருகிறது...

தமிழ் ஒளி

தொலைக்காட்சி

சிறப்பு நிகழ்ச்சிகள்

“மைக்” மோகனின் பாட்டுக்குப் பூட்டு | “சி.ஐ.டி” சங்கரின் நடந்தது என்ன | “அப்பாடக்கர்” சின்னாவின் “சைட்டில் கொஞ்சம் டிஸ்டேர்ப் பண்ணுவோம்”

ரோகியின் “கோப்பி வித் குந்தாயி” | சசியின் “ஆவியின் உலகம்” | “நரி வெருட்டுது” - தண்ணிச்சாமிகள் கலந்து சிறப்பிக்கும் அட்டகாசமான தொடர்

“டூமில்” ஆதியின் “காட்டு பங்களா காவியங்கள்” | “பூராயம்” - அறளை பேந்ததுகளின் அலட்டல் தொடர்

“தேம்ஸ் நதியோரம் குளிக்கலாம் வாங்க” - குளிக்காலத்தில் குளிக்கும் தொடர் | அடுத்தவன் குடும்பத்துள் மூக்கை நுழைக்கும் உணர்வைத் தரும் புத்தம்

புதிய இந்திய சின்னத்திரை தொடர்கள் | மற்றும் திரைக்கு வந்து சில நிமிடங்களேயான இந்திய திரைப்படங்கள்,

திரையரங்குகளில் சில காட்சிகளே ஓடிய அரிய திரைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

மேலதிக விபரங்கள் விரைவில்...

தமிழ் ஒளி

நாடும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்

இது ஒரு தமிழ்ப் பொடியன் / பொடிச்சிகளின் தயாரிப்பு

நூல் அறிமுக நிகழ்வு



'தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும்' என்கின்ற நூலின் அறிமுகவிழா லண்டன் ஈலிங்கனகத் துறையில் ஆயத்திற் அண்மையில் இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். பிரதானசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.

தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர்

திரு.கோபிரட்ணம், நாடுகடந்த தமிழீழ அரசின் முந்நாள் உதவிப்பிரதமர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நூலின் சிறப்புப்பிரதியினை மூத்த ஊடகவியலாளர் திரு.இதயச்சந்திரன் பெற்றுக்கொள்ள தொடர்ந்து பலரும் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். நடனநிகழ்வுகளை சிறுமி ஆர்த்தி ரவீந்திரநாதன், பிருந்துவி திபாகரன் ஆகியோர் வழங்கினர். இறுதியாக ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் ஏற்புரையினைவும், நன்றியுரையினைவும் ஊடகவியலாளர் அ.மபுரன் அவர்கள் ஆற்றினார். மாலை 7.30 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது

காலத்தை வென்ற கவிஞன்

விடுதலை நெருப்பில் குரல் எழுப்பிய புலவன் மலர்ந்த நாள்.

சுதந்திர சிறகடிப்பிற்காய் இயந்திரமாய் எழுதிய கவிஞன் மண்ணைப்பாட பிறந்தநாள்.

இவன் விற்பனை கவிஞனும் அல்ல கற்பனை கவிஞனும் அல்ல காலநதியில் கரைந்து போன கவிஞனும் அல்ல கூவி வந்த கந்தக துகள்களுக்குள்ளும் சாவு விழுந்த வலிகளுக்குள்ளும் மூசி மூசி வீசிய புயல்காற்று.

இவன் காலத்தை வென்ற கவிஞன் ஈழயாகத்தை தமிழால் வளர்த்த அறிஞன் யாருக்கும் கொள்கையை விற்கா வியாசகன் யாதுக்கள் நிகழ்த்திய யாதனைகளை பாடிய பாவலன்

தேசியத்தலைவனின் அண்ணனாய்

மண்ணை நேசித்த சந்திரிகை.

எப்படி ஐயா உமை மறப்போம் நீ பாடித்திரிந்த திசையை தேடிப்பார்க்கிறோம்.

விடியவில்லை விடுதலைராகம் கேட்கவில்லை மாறாக நாற்காலி சண்டைகள்தான் நடக்கிறது.

மீண்டும்?

சாதி மதம் மது மாதுவென சகதியால் முகம்வெக்கி கிடக்கும் தேசத்தின் விடுதலையை மட்டுமல்ல சமூகச்சாக்கடைகளை எழுதுகோல் எடுத்து எரிக்கவேண்டும்.

அதர்க்கு!

நெருப்பாய் சீறிப்பாயும் புதுவையின் கவிதைக்கு மட்டுமே புது சக்தியுண்டு ஏனெனில் நீங்கள் படிக்கும் பள்ளிமட்டுமல்ல வெடிக்கும் வெடிகுண்டு.

மீண்டு வாருங்கள் எம் விடுதலையை மீட்டு தாருங்கள்.

-மஜனா (நன்றி பதிவு சீனையம்)-

வொது எதிரணியிடம்..

- 9ம் பக்கத் தொடர்ச்சி

இன ஒடுக்கு முறையின் தொடர் வளர்ச்சியாகவே அரசியல் அமைப்பானது பல்வகைமைக்கும், பல்லினத்தன்மைக்கும் எதிராக நெகிழ்ச்சியற்றதாகவும் மூண்டுண்டதாகவும் உருவாகியது.

தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜெயவர்தன திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை வாங்கிவைத்திருந்தார். இப்போதிருக்கும் அரசியல் தலைவரோ அதிருப்தியாளர்களின் குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்ட கோப்புக்கள் (பைல்கள்) தன்னிடம் இருக்கின்றன எனக் கூறிக் சிபிலிருந்து வெளியேறிய வர்களை மிரட்டுகிறார்.

எனவே, நாட்டுக்கு இப்போது தேவையாக இருப்பது ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மட்டுமல்ல, அதைவிட பரந்தகன்ற தளத்தில் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பே முற்றாக மீள்வரையப்பட வேண்டும். அரசியல் அமைப்பை மாற்றுவது பற்றி சிந்திக்கப்படாத வரை இனப் பிரச்சினைக்கு தீர்வே கிடையாது. ஆயின், வெற்றிபெற்றால் சந்திரிக்காவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் அமைப்பை மாற்றத் தயாரா?

இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்பது சிங்கள உயர் குழாம் மற்றும் படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினைதான். சாதாரண சிங்கள மக்களுக்கு இவையெல்லாம் விளங்கப்போவதில்லை. அதைப் போலவே தமிழ் மக்கள் மத்தியிலும் இது போன்ற விவாதங்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசியல் ஆர்வமுடைய, அரசியல் விளக்கமுடைய தரப்பினர் மத்தியில்தான் கவனிப்பைப் பெறும். வளைய மறுக்கும் எதிர்த்தரப்பு முறிக்கப்படுவதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றிய உரையாடல்களும் அரசியல் விளக்கம் உடைய தரப்பினர் மத்தியில் தான் கவனிப்பைப் பெறும்.

மாறாக, சாதாரண தமிழ் வாக்காளர்கள்

இப்பொழுது இருப்பதை விட இறுக்கம் தளர்ந்த ஒரு வாழ்க்கைச் சூழலே பரவாயில்லை என்ற ஒரு முடிவுக்கு இலகுவாக தள்ளப்பட்டு விடுவார்கள். தமிழ் வாக்காளர்களை பொறுத்து பொதுஎதிரணிக்கிருக்கும் வாய்ப்பான ஓர் அம்சம் இது.

இத்தகையதொரு பின்னணியில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் கிடைக்கக் கூடிய இறுக்கம் தளர்ந்த ஒரு சூழலை பொது எதிரணி ஒரு பொறியாக கையாளப்போவதில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது ஆறாவது கேள்வி.

கேள்வி 7

கடந்த சுமார் அறுபதாண்டுகளுக்கும் மேலான தமிழ் அரசியலில் கனவான் உடன்படிக்கைகள் எவையுமே அவற்றுக்குரிய கண்ணியத்தோடு பேணப்பட்டதில்லை. அதிலும் குறிப்பாக சிங்கள தலைவர்களுடன் கள்ளக் காதலை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட கனவான் உடன்படிக்கைகள் அநேகமாக முறிக்கப்பட்டிருக்கின்றன. வரும் நாட்களில் கூட்டமைப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இப்படியொரு இரகசிய கனவான் உடன்படிக்கை செய்யப்படுமிடத்து அதற்கு முன்னரம் தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் ஏதும் இருக்குமா?

கேள்வி 8

தமிழ் மக்கள் தமது கடந்த அறுபதாண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை தற்பொழுது வலிமையுற்று வருகிறது. வாக்களிப்பின் போது தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக அப்பொழுது வேட்பாளரை தெரிவு செய்து விட்டு, இரண்டாவது விருப்பத் தெரிவை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பேரம் பேசுவதற்குரிய ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பகுதி தமிழர்கள் கோரிக்கை விடுகிறார்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏன் வருகிறது, எங்கிருந்து வருகிறது என்பது

குறித்து பொது எதிரணி என்ன நினைக்கிறது?

இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சில அரசியற் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தோடு உரையாடியதாகவும், கூட்டமைப்பின் உயர்மட்டம் இத்தெரிவை இந்நாள் வரையிலும் சாதகமாக பரிசீலிக்க தயாரில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

கேள்வி 9

முன்றுதசாப்தங்களுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு பின்னணியில் அரங்கில் தமிழர்களின் எதிர்ப்புச் சக்தி மிகப் பலவீனமாக காணப்படும் ஒரு சூழலில் கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனரீதியான அனைத்து வன்முறைகளுக்கும் பொது எதிரணி தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா? அப்படி மன்னிப்புக் கேட்பது என்பது நல்லிணக்கத்திற்கான மிகப் பிரதான முன் நிபந்தனைகளில் ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரா?

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் பொறுப்பான இருபெரும் கட்சிகளின் இணைப்பே பொது எதிரணி என்பதால் தமிழ் மக்களிடம் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே அதிகம் உண்டு.

பத்தாவதும் இறுதியானதுமான கேள்வி

மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடையாக பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையுமா? அல்லது கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் சில தலைமுறைகளாக கேட்டுச் சலித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் வரிசையில் அதுவுமொரு புதிய இனிப்புப் பூசப்பட்ட இனவாத கொள்கை ஆவனமாக அமைந்து விடுமா?

- தினக்குரல்
- நன்றி - www.nillanthan.net
புகைப்படம் AP Photo/ DAILYMAIL

அணையாது காப்போம்...

அன்னை மண் சிந்திய கண்ணீர்.. அணையாது காக்கப்படும் தீபம்....

அண்ணனவன் ஆளும் காலம்.. அனைவரும் இணைவோம் பலமா..

ஆளான ஆலமரங்கள்.. ஆழியில் அகப்பட்ட துரும்பு போல்..

ஆழமா உள் இழுக்கப்படும் மூச்சு.. ஆணிதரமா முகத்தில் அறைந்தது..

இலை என்று நினைத்தவர் எல்லாம்.. இல்லை இது இமயம் என்று வியக்க..

இன்னொருவன் வருவான் எமக்கு.. இனத்தின் இருளை போக்க..

ஈ ஆக பறந்து போகாது.. ஈட்டி போல பாய்வோம் நாம்..

ஈனர் செயல் அறுத்து வீழ்த்த.. ஈன்றவன் பெரு மகிழ்வு கொள்ள..

உலகம் ஒருநாள் புரியும் எம்மை.. உண்மை அறிந்து தலைகள் குணியும்..

உன்னத இலட்சியம் வெல்லும் காலம்.. உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம்.

-சுதந்திரன் (யாழ்ப்ப) -

தேசிய மாவீரர் நாள் 2014 : பிரித்தானியா



வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக ஒரு பெயர் நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பி வைப்புகள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா:
Tel: 020 7043 4315 Tel: 647-724-4188
Fax: 020 7043 4312 Fax: 416-438-7855
email: info@orumanam.com



மணமகள் தேவை

- 30 வயது, 6'0" Engineer work permit visa working in a company in Singapore தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5254
- 28 வயது, 5'8" Graduate work permit visa in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5251
- 39 வயது, 5'7" Permanent residence divorced self employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5250
- 35 வயது, 6'0" work permit visa engineer working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5249
- 34 வயது, 5'4" 10 years visa in france working in a shop தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5243
- 33 வயது, 5'7" British citizen Engineer working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5237
- 33 வயது, 5'10" British citizen lawyer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5205
- 28 வயது, 6'1" Permanent residence in uk working in a supermarket தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5203
- 31 வயது, 5'10" HSMP visa graduate working in a company in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5197
- 31 வயது, 6'0" Work permit visa graduate working as a manager in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5195
- 33 வயது, 6'1" British citizen working in a food court தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5191
- 38 வயது, 5'4" British citizen working in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5190
- 34 வயது, 5'9" Permanent residence in uk graduate working as a manager in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5185
- 33 வயது, 5'6" Canadian citizen working as a sales manager in Canada

- தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5184
- 38 வயது, 5'7" British citizen divorced working in a supermarket தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5183
 - 27 வயது, 5'8" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5182
 - 31 வயது, 5'9" Permanent residence in uk working in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5181
 - 25 வயது, 5'7" Permanent residence in uk working in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5180
 - 41 வயது, 5'6" British citizen divorced graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4816
 - 25 வயது, 4'7" doctor in Ireland தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5177
 - 42 வயது, 5'8" British citizen graduate working in a IT company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4522
 - 26 வயது, 5'8" British citizen graduate self employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4544
 - 32 வயது, 5'6" Permanent residence in uk working in a financial sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5176
 - 52 வயது, 5'6" Europe citizen in uk working in a medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5175
 - 33 வயது, 5'6" Permanent residence in uk graduate தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5172
 - 32 வயது, 6'2" Permanent residence US graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5164
 - 38 வயது, 5'9" Australian citizen doctor divorced தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5163
 - 37 வயது, 6'2" Permanent residence in uk working in NHS தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5159
 - 28 வயது, 5'5" British citizen graduate தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5156
 - 35 வயது, 5'9" student visa living in UK for 10 years eligible for PR தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5151
 - 27 வயது, 5'7" graduate student visa working in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5149
 - 31 வயது, 5'6" Entrepreneur visa self-employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5146
 - 30 வயது, 5'9" 3 years temporary visa தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5145
 - 30 வயது, 6'0" British citizen graduate working in a company as a manager தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5140

35. 37 வயது, 5'4" British citizen store manager in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5143
36. 33 வயது, 5'10" Graduate asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5136
- 28 வயது, 5'9" British citizen graduate financial analyst தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5135
- 26 வயது, 5'8" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5133
- 30 வயது, 5'8" Graduate student visa தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5132
- 41 வயது, 5'6" Graduate british citizen divorced working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4816
- 36 வயது, 5'10" British citizen graduate working in IT company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3714
- 30 வயது, 5'6" Business visa graduate working in a private company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5131
- 34 வயது, 5'8" Permanent residence in uk manager working in a private company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5129
- 34 வயது, 5'6" British citizen working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5127
- 30 வயது, 5'6" Permanent residence in uk graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5119
- 31 வயது, 6'0" student visa in uk doing a business management course தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5116
- 29 வயது, 5'6" Canadian citizen graduate working in a IT company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5115

மணமகன் தேவை

- 30 வயது, 5'7" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5252
- 29 வயது, 5'3" lawyer working in Australia தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5246
- 24 வயது, 5'5" Graduate german citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5245
- 24 வயது, 5'5" Engineer living in India தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4902
- 24 வயது, 5'3" British citizen accountant working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5215
- 43 வயது, 5'4" British citizen divorced working as a care coordinator in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5189
- 29 வயது, 5'5" British citizen doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5169
- 33 வயது, 5'4" British citizen graduate student தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5162
- 30 வயது, 5'7" British citizen chartered accountant in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5158
- 29 வயது, 5'5" British citizen doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5154
- 33 வயது, 5'7" Canadian citizen graduate working in a medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5125

39. 37 வயது, 5'5" Residing in Srilanka, doing computer course தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5005
- 21 வயது, 5'1" Graduate, Canadian Citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5003
- 22 வயது, 5'0" Residing in Sri Lanka, doing computer course தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4998
- 40 வயது, 5'5" Divorced, France citizen, Self-employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4996
- 29 வயது, 5'2" Graduate, Residing in Srilanka, working as a G.O. Officer of Land Section தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4999
- 37 வயது, 5'2" Residing in Sri Lanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4992
- 33 வயது, 5'3" Divorced, Graduate, Residing in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4991
- 18 வயது, 5'4" Graduate, Residing in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4989
- 26 வயது, 5'1" Graduate, Canadian citizen, Working in an insurance company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4986
- 28 வயது, 5'7" Graduate, British citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4980
- 36 வயது, 5'2" Graduate, UK PR, working as a Music teacher தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4977
- 33 வயது, 5'1" Graduate, Residing in India, working as an Accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4976
- 32 வயது, 5'0" Permanent residence in uk divorced accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4961
- 41 வயது, 5'5" British citizen divorced living with 2 children தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4960
- 34 வயது, 5'4" Graduate, British citizen working as a Business Manager தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4957
- 30 வயது, 5'8" Canadian citizen working as a accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4941
- 33 வயது, 5'4" temporary visa in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4189
- 51 வயது, 5'4" Permanent residence in uk working as a Teacher தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 656
- 48 வயது, 5'3" Divorced, British citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4903
- 32 வயது, 5'6" Graduate, Residing in Italy, Work permit visa தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4907
- 30 வயது, 5'4" Graduate, Canadian citizen, Working in college தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4910
- 39 வயது, 5'4" Canadian citizen, Head Teacher in Canada தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4915
- 35 வயது, 5'4" Graduate, Canadian citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4921
- 30 வயது, 5'4" Graduate, Residing in Canada தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4924
- 29 வயது, 5'3" Graduate, Residing in India, Manager in Indian Travel's company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4930
- 27 வயது, 5'6" Graduate, Australian citizen, Working in a Medical Sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5006
- 33 வயது, 5'2" Graduate, Canadian citizen, Working at Ministry of Health தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5000

இணையத்தில்
மேலதிக விபரங்கள்
www.orumanam.com



ROCKLINE ENTERTAINMENTS PVT LTD
MUNIRATHNA PRESENTS



SUPER STAR
RAJINIKANTH
IN

RELEASING ON

12th DEC 14

DAILY SHOWS



CINEWORLD CINEMAS

WWW.CINEWORLD.CO.UK

NEW BOLEYN CINEMAS

EAST HAM

WWW.BoleynCinemas.COM

02084714884

ODEON CINEMAS

WWW.ODEON.CO.UK

VUE CINEMAS

WWW.MYVUE.COM

SAFARI CINEMAS

WWW.SAFARICINEMAS.COM

02084260303

PREMIER SHOWS & DAILY SHOWS IN

NEW BOLEYN CINEMAS EAST HAM

UNDER NEW MANAGEMENT

NEW SEATS & DIGITAL SOUND SYSTEM

WWW.BoleynCinemas.COM

02084714884 / 07550328850

LINGAA

K.S. Ravikumar
A.R. RAHMAN
R. RATHNAVELU
VAIRAMUTHU

Media Partner



PRODUCED BY
ROCKLINE VENKATESH

WORLD FIRST PREMIER SHOW IN
NEW BOLEYN CINEMAS EAST HAM

ON 11th DEC @ 11.30 PM

FOR TICKET ENQUIRIES

WWW.BoleynCinemas.COM / 02084714884

Southall Travel

Redefining Travel

Why travel with Southall Travel?

- ✓ Great value flights to Sri Lanka
- ✓ Number One Travel Agent to India, with over 20 years experience
- ✓ Open 24 hours a day, seven days a week. Call us anytime
- ✓ Price guarantee will not be beaten on price
- ✓ Specialists for worldwide flights and holidays with any airline, anywhere, anytime
- ✓ Fast and reliable service
- ✓ Multilingual staff offering impartial advice
- ✓ Trusted household brand for total peace of mind

ஏன் சவுத்ஹால் டிராவல் மூலம் பிரயாணம் செய்ய வேண்டும்?

- ✓ சிறிலங்கா செல்லவிருக்கும் பயணிகளே நீங்கள் கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியாக சொகுசாகவும், மனநிம்மதியாகவும் பிரயாணம் செயலாம்.
- ✓ 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமுள்ள இந்தியாவிற்கான முதன்மைவாய்ந்த பிரயாணமுகவர்.
- ✓ வாரத்தில் 7 நாட்களும் 24மணிநேரம் சேவை. எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- ✓ விலைகளுக்கு உத்தரவாதம். விலையில் எங்களை ஒருவரும் வெல்ல முடியாது.
- ✓ உலக விமான விடுமுறைப் பயணங்களையும் எங்கேயும் எப்போதும் எந்நேரத்திலும் எந்த விமானத்திலும் மேற்கொள்ள பிரசித்திபெற்ற நிறுவனம்.
- ✓ நம்பிக்கையான துரித சேவை
- ✓ பலமொழிகளிலும் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள். பாரபட்சமற்ற சேவை செய்யக் காத்திருக்கிறார்கள்.
- ✓ நிறைந்த நிம்மதியுடன் பயணம் செய்ய நம்பிக்கையான எல்லோருக்கும் தெரிந்த ஓர் நிறுவனம்

Call Centre
open 24 hours

0844 855 8017

Think Travel, Think Southall Travel

www.southalltravel.co.uk

